

இளவேனிற்கால மலர்



இருவி

திருவள்ளூர் ஆண்டு 2057 / வைகாசி / ஜூன் 2026





வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும்

நியூ செர்சி தமிழ்ப் பேரவையும்

இணைந்து நடத்தும்

பேரவையின் 39^{ஆவது} தமிழ் விழா

சூலை 2, 3 & 4 - 2026

FeTNA 39TH TAMIL CONVENTION

NEW JERSEY - JULY 2, 3 & 4 - 2026

தாயகம் கடந்தும்
தமிழ் மொழி வளர்ப்போம்!

அனைவரையும் வருக... வருக...

என அன்புடன் வரவேற்கிறோம்!

To Register: <https://fetna-convention.org>

fetna.org | fetna-convention.org | njtamilperavai.org



இருவி

உள்ளே...

பேரவைத் தலைவர் மடல்	05
பேரவைச் செயலாளர் மடல்	06
ஆசிரியர் மடல்	08
மாசஞ்செட்ஸ் தமிழ்ச்சங்கத்தின்	
தமிழர் திருநாள் - பொங்கல் கொண்டாட்டம்	10
விஸ்கான்சின் தமிழ்ச்சங்கம் வாழை இலை விருந்து 2026	11
இரண்டு கூடுகள்	12
இரு விமானிகள்	14
ச. தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது	17
ஆஸ்டின் தமிழ்ச்சங்கச் சித்திரைத் திருவிழா	18
கண்கள் நூறு வேண்டும்	20
அமெரிக்க மண்ணில் தமிழ் விழாக்கோலம்	22
ஓக்லஹோமா தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ப் புத்தாண்டு விழா கொண்டாட்டம்	24
பீனிக்ஸில் உறியடி 2026 சித்திரைத் திருவிழா - பாரம்பரியமும்	
மகிழ்ச்சியும் கலந்த விழா	26
ஓவியங்கள்	28
திருக்குறள் நமக்கு கற்பிக்கும் நல்ல ஒழுக்கங்கள் திரு. லக்ஷன் நிலை 8	30
போர்களால் உலகமும் மக்களும் சந்திக்கும் பாதிப்புகள் திரு. நேத்ரா, நிலை 8	30
திருக்குறள் நமக்கு கற்பிக்கும் நல்ல ஒழுக்கங்கள் திரு. மித்ரன், நிலை 6	31
மாணவர்களின் வாழ்க்கையில் தொழில் நுட்பத்தின் பங்கு திரு. சுப்ரதா, நிலை 7	32
நான் கொள்ளும் கர்வம் நீ....	34
அயோவா தமிழ்ச்சங்கம்	38
நியூ யார்க் ஆல்பனி தமிழ்ச்சங்கத்தின் வசந்தம் விழா - 2026	39
ஓட்டாவா தமிழ்ச்சங்கம்	42
தென் ஃப்ளோரிடா தமிழ்ச்சங்கம்	44
டென்னசி தமிழ்ச்சங்கம் செயல்பாடு பதிவு	45
மிச்சிகன் தமிழ்ச்சங்கம்	46
நியூ யார்க் தமிழ்ச்சங்கம்	48

ஆசிரியர்க்குழு



தீருமலைஞானம் சிவஞானம்
ஆசிரியர்
ரோசெஸ்டர் ஹில்ஸ், மிச்சிகன்



மலர் நடராஜா
இணை ஆசிரியர்
வடகொரலெனா



Dr. வைத்திநாதன் செல்வராஜ்
இணை ஆசிரியர்
மேடிசன், விஸ்கான்சின்



ஜான்சிராணி பிரபாகரன்
பேரவை இணைச்செயலாளர்
விஸ்கான்சின்



பிளாரன்ஸ் கிறிஸ்டோ
துணை ஆசிரியர்
அட்லாண்டா



சுபா காரைக்குடி
துணை ஆசிரியர்
நியூஜெர்சி



நாகராஜன் ராஜேந்திரன்
துணை ஆசிரியர்
மேசன், ஓஹியோ



இந்துமதி ஜெயபால்
துணை ஆசிரியர்
டப்ளின்



கனகப்பிரியா சங்கர்ராஜ்
துணை ஆசிரியர்
ஃபிரிஸ்கோ, டெக்சாஸ்



வீரா கந்தசாமி
துணை ஆசிரியர்
நியூயார்க்



அருள்மொழி
துணை ஆசிரியர்
சியாட்டல், வாஷிங்டன்



விஜயகுமார் ரங்கசாமி
துணை ஆசிரியர்
ஸ்பிரிங் ஹில்ஸ், டென்னஸி



சுப்ரமணிய வெருமாள்
திருநாவுக்கரசு
துணை ஆசிரியர்
சான்ட் லேக் சிட்டி, UTAH

தலைவர் மடல்



அன்புடையீர், வணக்கம்!

கொடுங்குளிர் மறைந்து, இளவேனிற்காலம் நம் பொழுதை இனிமையாக்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழுக்காக, தமிழ்ச் சொந்தங்களுக்காக, தமிழ்த் தலைமுறைக்காக பல்வேறு தளங்களில் தொடர்ந்து செயல்பட்டுவரும் நம் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இலக்கியக் கூட்டம், வரி திட்டமிடுதல் இன்ன பிற நிகழ்ச்சிகளைக் கண்டு பயனடைந்திருப்பீர்கள் என நம்புகிறேன். கடந்த 38 ஆண்டுகள் நடைபெற்ற பேரவை விழாவின் பல்வேறு காணொளிகளை ஒவ்வொன்றாக சேகரித்து பதிவேற்றி வருகிறோம்.

நேர்மையும் வெளிப்படாததன்மையும் கொண்டு செயல்பட்டுவரும் பேரவையின் நிர்வாகக் குழு, தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது போலவே "மாணவர் கல்வி உதவித்தொகைத் திட்டத்தை" வரும் சூலைத் திங்களுக்குள் முடித்துவிட தீவிரமாக செயல்பட்டு வருகிறோம்.

பேரவை விழா : நம் பேரவையின் 39-ஆவது திருவிழா "தாயகம் கடந்தும் தமிழ்மொழி வளர்ப்போம்!" என்ற முழுக்கத்தை முன்னிறுத்தியும், மாமன்னன் இராசேந்திர சோழனின் "கடாரம் 1000" வெற்றி ஆண்டைக் கொண்டாடும் விதமாகவும், தனித்தமிழ் இயக்க முன்னோடி மறைமலை அடிகளாரின் 150-வது பிறந்த ஆண்டை நினைவுறுத்தும் விதமாகவும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

நியூ செர்சி தமிழ்ப் பேரவையுடன் இணைந்து சூலை 2,3,4 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ள பேரவையின் 39-ஆவது மாநாட்டின் தொடக்கவிழா, கடந்த பிப்ரவரி 28-ஆம் நாள் நியூ செர்சியில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிர்வாகிகள், தன்னார்வலர்கள் எனப் பலரும், பல்வேறு மாகாணங்களிலிருந்து வந்து கலந்துகொண்டு தங்கள் ஒற்றுமையை தமிழுக்காகவும், பேரவைக்காகவும் ஒங்கி ஒலிக்கச் செய்தனர்.

மாநாட்டிற்கான வேலைகள் மிக அருமையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பேரவைக் குழுக்களும், விழா ஒருங்கிணைப்புக் குழுக்களும் முழு வீச்சில் தங்கள் பணிகளை செவ்வனே செய்து வருகின்றனர். பேரவை விழாக் குழுவினர் பல்வேறு மாகாணங்கள் சென்று பல தமிழ்ச் சங்க நிர்வாகிகள், தன்னார்வலர்கள், புரவலர்கள் அனைவரையும் நேரில் சந்தித்து மாநாட்டிற்கான ஆதரவையும் நன்கொடையையும் திரட்டி வருகின்றனர். பேரவைக்காகவும், பேரவையின் 39-ஆவது விழாவிற்காகவும் தன்னலமின்றி உழைக்கும் அனைத்து தன்னார்வலர்கள், கொடையாளிகள், புரவலர்கள், தமிழ்ச் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், விளம்பரதாரர்கள், நலம்விரும்பிகள் அனைவருக்கும் நன்றிகள் பல.

வாகைகுடிப் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள் கவியரங்கம், இசைக் கச்சேரி மரபுக்கலைகள், இலக்கியம், தொழில் முனைவோர், திரைப்பட விழா, விநாடி வினா, பல்வேறு ஆளுமைகளின் ஒன்றுசூடல் போன்ற இன்னும் பல நிகழ்ச்சிகளின் சங்கமமாய் அதிரவிருக்கும் நம் பேரவையின் 39-ஆவது விழாவிற்கு பேரன்பு கொண்ட அனைவரையும் அன்புடன் அகமலர்ந்து அழைக்கிறேன் !

வாருங்கள் !

தமிழ் முழங்கி ...

தமிழர்களின் ஒற்றுமையை ...

உலகறிய செய்வோம் !

நின்று வெல்லும் தமிழ் !

விஜய் மணியேல்

தலைவர், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை.





பேரவைச் செயலாளர் மடல்

அன்புடையீர்,
வணக்கம்!

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் அன்புமிக்க உறுப்புத் தமிழ்ச்சங்க நிர்வாகிகள், வாழ்நாள் உறுப்பினர்கள், பேரவைத் தொண்டர்கள், தமிழ் உறவுகள் அனைவரையும் அருவி மலர் வழியாகச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

கடந்த சில மாதங்கள் பேரவைக்கு மிகச் சிறப்பானதும், அதே நேரத்தில் மிகுந்த பொறுப்புணர்வுடனும் செயல்பட்ட காலமாக அமைந்துள்ளது. குறிப்பாக, நியூ செர்சி தமிழ்ப் பேரவையுடன் இணைந்து சூலை 2, 3, 4 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ள வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 39-ஆவது தமிழ்விழாவிடக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

“தாயகம் கடந்தும் தமிழ்மொழி வளர்ப்போம்!” என்ற உயரிய முழக்கத்துடன், மாமன்னன் இராசேந்திர சோழனின் “கடாரம் 1000” வெற்றி ஆண்டையும், தனித்தமிழ் இயக்க முன்னோடி மறைமலை அடிகளாரின் 150-ஆவது பிறந்த ஆண்டையும் நினைவுறுத்தும் வகையில் இம்மாநாடு சிறப்பாக அமைய வேண்டும் என்பதில் பேரவையின் நிர்வாகக் குழு, விழா ஒருங்கிணைப்புக் குழு, நியூ செர்சி தமிழ்ப் பேரவை, தன்னார்வலர்கள் மற்றும் பல்வேறு குழுக்கள் இணைந்து அயராது உழைத்து வருகின்றனர்.

கடந்த மூன்று மாதங்களாக, பேரவை மாநாட்டுத் தயாரிப்புகள் மட்டுமன்றி, பேரவையின் தொடர்ச்சியான பணிகளும் இடையறாது நடைபெற்று வருகின்றன. பேரவையின் 31 குழுக்கள் தத்தம் பொறுப்புகளையும் செயல் திட்டங்களையும் முன்னெடுத்து, தமிழ் மொழி, தமிழ் கல்வி, இளையோர் பங்களிப்பு, இலக்கியம், கலை, தொழில் முனைவோர், சமூகப் பணி, உறுப்பினர் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், நிர்வாக வெளிப்படைத்தன்மை போன்ற பல தளங்களில் செயல்பட்டு வருகின்றன. மாநாட்டு காலத்தின் பணிச்சுமை இருந்தாலும், பேரவையின் வழக்கமான செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு குழுவும் தங்கள் பணிகளை முன்னெடுத்துவருவது பாராட்டத்தக்கது.

பேரவையின் நிர்வாகச் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, உறுப்புச் சங்கங்களின் பங்களிப்பு, பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்து ஆகியவை முக்கியமானவை எனக் கருதி, கடந்த காலங்களில் நடைபெற்ற கூட்டங்களின் குறிப்புகள், நிர்வாகத் தகவல்கள்

மற்றும் பேரவைச் செயல்பாடுகள் முறையாகப் பகிரப்பட்டு வருகின்றன. பேரவை என்பது ஒரே சிலரின் முயற்சி அல்ல; பல தமிழ்ச்சங்கங்கள், நிர்வாகிகள், தன்னார்வலர்கள், கொடையாளிகள், இளையோர் மற்றும் நலம்விரும்பிகள் இணைந்து கட்டியெழுப்பும் பொதுவான தமிழ்ச் சமூகப் பேரமைப்பாகும்.

39-ஆவது பேரவை விழாவிிற்கான பணிகளில் பதிவு, விளம்பரம், நிதி திரட்டல், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு, விருந்தினர் வரவேற்பு, இளையோர் நிகழ்ச்சிகள், தமிழ்ப்பள்ளி சார்ந்த நிகழ்வுகள், தொழில் முனைவோர் சந்திப்பு, இலக்கிய மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் என பல தளங்களில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு மாகாணங்களில் உள்ள தமிழ்ச் சங்கங்களும், தன்னார்வலர்களும், புரவலர்களும் மாநாட்டை வெற்றிகரமாகக் ஒற்றுமையுடன் செயல்படுவது பேரவையின் வலிமையையும், தமிழர்களின் இணைப்பையும் வெளிப்படுத்துகிறது.

இந்தப் பேரவை விழா வெறும் ஆண்டுவிழாவாக மட்டும் அல்லாமல், வட அமெரிக்கத் தமிழர்களின் ஒற்றுமையையும், தமிழ் மொழி மீதான பற்றையும், அடுத்த தலைமுறைக்கு தமிழ் அடையாளத்தை எடுத்துச் செல்லும் நம் பொறுப்பையும் உலகறியச் செய்யும் மேடையாக அமைய வேண்டும். அதற்காக உழைக்கும் அனைத்து குழுத் தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், தன்னார்வலர்கள், உறுப்புத் தமிழ்ச்சங்க நிர்வாகிகள், வாழ்நாள் உறுப்பினர்கள், கொடையாளிகள், விளம்பரதாரர்கள் மற்றும் நலம்விரும்பிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பேரவை தொடர்ந்து வளர வேண்டும் என்றால், ஒவ்வொரு உறுப்புச் சங்கமும், ஒவ்வொரு உறுப்பினரும், ஒவ்வொரு தன்னார்வலரும் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தமிழுக்காகவும், தமிழர் ஒற்றுமைக்காகவும், அடுத்த தலைமுறைக்காகவும் நாம் ஒன்றிணைந்து செயல்படுவது காலத்தின் தேவையாகும்.

நம் 39-ஆவது பேரவை விழாவிிற்கு அனைவரும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு, தமிழ் முழங்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை வெற்றிகரமாக அன்புடன் அழைக்கிறேன்.

வாருங்கள்!

தமிழுக்காக ஒன்றிணைவோம்!


தமிழர் ஒற்றுமையை உயர்த்துவோம்!

பேரவையின் பயணத்தை மேலும் வலுப்படுத்துவோம்!

நன்றி.

முனைவர் கபிலன் வெள்ளையா

செயலாளர், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA)





வாழ்த்து மடல்

அன்பிற்கினிய வட அமெரிக்கத் தமிழ் உறவுகளே,

வணக்கம். வட அமெரிக்காவின் பல மாகாணங்கள், கடும்பணியில் இருந்தும், பல கடுங்குளியில் இருந்தும் விடுபட்டு தற்போது பருவ காலங்களில் வசந்த காலமான இளவேனிற் காலத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இந்த இதமான காலத்தில் வட அமெரிக்கா முழுவதும் விரவி உள்ள தமிழ்ச் சங்கங்கள் பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுத்து இருக்கிறது. குறிப்பாக அகில உலக மகளிர் நாளை போற்றும் விதத்தில் மகளிர் நாள் நிகழ்வுகள், தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வான சித்திரை திருவிழா இன்னும் எத்தனையோ நிகழ்வுகளை வெற்றிகரமாக முன்னெடுத்த தமிழ்ச் சங்கங்களுக்கு பேரவையின் அருவி இதழின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

மனித இனத்தை மாண்புறச் செய்யும் பெண் எனும் பேராற்றலால் மானுடத்தின் மகத்துவம் மேன்மை பெறுகிறது. 1908-வது வருடம் வட அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தில் பஞ்சாலையில் பணிபுரிந்த பெண்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு வேண்டியும், பணி நேரத்தை குறைக்க வேண்டியும் போராடினர். இந்த போராட்டத்தின் விளைவாக 1909-வது வருடம் அவர்களுக்கான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு அமுலுக்கு வந்தது. பஞ்சாலையில் பணிபுரிந்த பெண்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு அமுலுக்கு வந்த மார்ச்-08 நாள் அமெரிக்காவில் மகளிர் நாளாக கடைபிடிக்கப்பட்டு பிற்காலத்தில் ஐரோப்பிய நாடுகளும் பின்பற்றத் தொடங்கி அதன்பிறகு ஐக்கிய நாடுகள் சபை மார்ச் 8-ம் நாளை உலக மகளிர் நாளாக அறிவித்ததிலிருந்து உலகமெல்லாம் கொண்டாடப்படுகிறது. இன்னன்னாளில் இவ்வுலகம் செம்மையுர அயராது உழைத்திட்ட, உழைக்கின்ற அனைத்து மகளிரையும் அவர்தம் தொண்டினையும் நினைவில் கொண்டு போற்றுவோம்.



தென் ஆப்பிரிக்காவின் சத்யாகிரக போராட்டத்தில் பங்கு எடுத்த தில்லையாடி வள்ளியம்மை, இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கெடுத்து சிறை சென்று சிறையிலேயே குழந்தையை பெற்றெடுத்த அஞ்சலை அம்மாள் போன்ற வீர மங்கைகள் காந்தியாரால் போற்றப்பட்டவர்கள். அதேபோல ஜமீன்தாரி முறைக்கு எதிராக, ஆதிக்க அதிகார சக்திகளுக்கு எதிராக உழைப்பவருக்கு நிலம் சொந்தம் என்று போராடி நிலமற்ற ஏழைகளுக்கு நிலங்களை பெற்று தந்த போராளி கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் அவர்களை நினைவில் கொள்ள வேண்டும். கீழ்வெண்மணி படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக அவர்களுடன் ஒரு வருடம் தங்கி அவர்களுக்கு உணவு, உடை வழங்கி பாதுகாத்த அவர்களின் போர் குணத்தை நினைவில் ஏந்துவோம். களஞ்சியம் என்ற அமைப்பை

ஏற்படுத்தி பெண்களுக்கான சுய தொழில் தொடங்க அச்சாரத்தை போட்ட சின்னப்பிள்ளை அவர்களின் நற்பணியை போற்றுவோம். இந்த களஞ்சியம் அமைப்பு பிற்காலத்தில் இந்தியா முழுவதும் பரவியது என்பது சிறப்பான செய்தி. இது போன்ற எத்தனையோ வீர மங்கைகள் எத்தனையோ துறைகளில் மேற்கொண்ட சாதனைகளை இன்றைய எம் பெண்கள் முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டு மேலும் பல சாதனைகளை புரிய வேண்டும் என்று இதழ்குழுவின் சார்பாக வாழ்த்துகிறோம்.

நிலம்,பொழுது,இறை,கருப்பொருள் என்று நிலப்பரப்பின் தன்மைக்கேற்ப தன் வாழ்வியல் தகவமைப்புகளை கட்டமைத்து வாழ்ந்து கொண்டிருந்த ஆதித்தமிழனின் ஆதித்தொழில் வேளாண்மை. வருடம் முழுவதும் காலநிலைக்கேற்ப உழவு ஓட்டுதல், பயிரிடுதல், பராமரித்தல்,அறுவடை செய்தல் என்று வேளாண் தொழிலில் மூழ்கி இருக்கும் தமிழன் அறுவடைக்கு பிறகு சற்று ஓய்வில் இருக்கும் காலம் தான் கோடைக்காலம். கோடைக்காலத்தில் சித்திரை மாதத்தில் தன் நிலத்தின் தன்மைக்கேற்ப ஆடல், பாடல், நாடகம் என்று கலை நிகழ்ச்சிகளால் கலைக்கட்டும் திருவிழாதான் சித்திரை திருவிழா. இச்சித்திரை திருவிழாவை கடல் கடந்து வாழ்ந்தாலும் கூட இன்றும் நம் பாரம்பரிய நிகழ்வாக கொண்டாடுகிறோம். சித்திரை திருவிழாவை முன்னெடுத்த அனைத்து தமிழ் சங்கங்களுக்கும் வாழ்த்துகள்.

தொழிலாளர் நாள் அல்லது மே தினம் (May Day) உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின் உரிமைகளையும், போராட்டங்களையும் நினைவுகூரும் ஒரு முக்கிய தினமாகும். மே 1, 1886 அன்று, அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஹே மார்க்கெட் (Haymarket) பகுதியில் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை, 8 மணி நேர உறக்கம், 8 மணி நேர ஓய்வு என்ற கோரிக்கை முழக்கத்துடன் நடத்திய போராட்டத்தின்போது காவல் துறையினருக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பல தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தின் நினைவாக, தொழிலாளர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மே 1-ம் நாள் உலக தொழிலாளர் நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அனைவருக்கும் உலக தொழிலாளர் நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இளவேனிற் மலருக்கு படைப்புகளை தந்த அனைத்து படைப்பாளிகளுக்கும், அட்டைப்பட ஒவியங்களை தந்த நம்ம ஊர் ஒவியர்களுக்கும், குறிப்பாக மருத்துவம் மற்றும் அறிவியல் சார்ந்த படைப்புகளை தந்த படைப்பாளிகளுக்கும் அருவி இதழின் சார்பாக வாழ்த்துகளையும், நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மீண்டும் அடுத்த இதழில் சந்திப்போம், அருவி குறித்த பின்னூட்டங்களை aruvimalar@fetna.org என்ற மின்னஞ்சல் முகவரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தீருமலைஞானம் சிவஞானம்

தமிழ்ச்சங்கம் மிச்சிகன், ரோசெஸ்டர் ஹில்ஸ், மிச்சிகன்



மாசகூசெட்ஸ் தமிழ்ச்சங்கத்தின்

தமிழர்த் திருநாள் - பொங்கல் கொண்டாட்டம்

தமிழர் திருநாள் - பொங்கல் கொண்டாட்டம் மாசகூசெட்ஸ் தமிழ்ச் சங்கத்தின் (MTS) அன்பு வணக்கங்கள்! கடல் கடந்து வாழும் நம் தமிழர்களுக்கு ஒரு இனிய செய்தியுடன் இந்த 2026-ம் ஆண்டு மலர்ந்திருக்கிறது . மாசகூசெட்ஸ் மாநில கவர்னர் மௌரா டி. ஹ்லி அவர்கள், ஜனவரி 15-ம் தேதியே மாகாணத்தின் 'தமிழ் பாரம்பரிய நாளாக' அறிவித்து பிரகடனம் வெளியிட்டிருப்பது, நம் அனைவரின் உற்சாகத்தையும் இரட்டிப்பு ஆக்கியிருக்கிறது. இரண்டு நாள் பொங்கல் திருவிழா: பட்டாம்பூச்சிகளின் அணிவகுப்பு!

ஜனவரி 24 அன்று, பெல்லிங்ஹாம் காளிகாம்பாள் கோவில் வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவின் முதல் நாள் நிகழ்வில், அயலகத்தில் செவ்வியல் இசையும் இசைக்கருவிகளையும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு வரும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.

பிரதான விழா நாளான ஜனவரி 31 அன்று, பிரமிங்காம் நகரின் கீஃப் டெக் பிராந்திய உயர்நிலைப்பள்ளியில் நடனப் போட்டிகள் மற்றும் செவ்வியல் இசை நிகழ்ச்சிகளுடன் மேடை நிகழ்ச்சிகள் தொடங்கின. வானவில்லின் வண்ணங்களைத் தழுவி அழகிய பட்டாம்பூச்சிகளைப் போல வந்திருந்த இளம் குழந்தைகள், ஓவியம் மற்றும்

சதுரங்கப் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பின்னர் அவர்களின் மழலைக் குரலில் ஒலித்த திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி மற்றும் பேச்சுப்போட்டிகள் "தமிழ் எங்கும் என்றும் வாழும்" என்பதை அரங்கமெங்கும் உரக்கச் சொன்னது.

பின்னர் குழந்தைகளின் குழு கலைநிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, "அமெரிக்க வாழ்க்கையில் வீட்டு வேலைகளில் பெரிதும் பங்களிப்பது யார் - மனைவியா? கணவரா?" என்ற தலைப்பில் நடந்த விவாதமேடையில் , இரு தரப்பும் நகைச்சுவையுடனும் காரசாரமான வாதங்களுடனும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

விழாவின் நிறைவாக மாசகூசெட்ஸ் மகளிர் பங்கேற்ற கும்மியாட்டம், விழா மேடையை உற்சாகத்தால் நிரப்பியது. அதன் பின் வழங்கப்பட்ட சுவையான இரவு உணவுடன் பொங்கல் கொண்டாட்டம் இனிதே நிறைவுற்றது.

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெறுவதற்கு திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பிற்காக உழைத்த சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கும், நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற தங்கள் நேரத்தையும் ஆற்றலையும் அர்ப்பணித்து செயல்பட்ட அனைத்து தன்னார்வத் தொண்டர் களுக்கும் அன்பான நன்றிகள்.



விஸ்கான்சின் தமிழ்ச்சங்கம் வாழை இலை விருந்து 2026

தமிழ் மொழியையும், கலையையும், மரபையும் அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செர்க்கும் உயரிய நோக்குடன், விஸ்கான்சின் வாழ் தமிழ்க் குடும்பங்களை ஒன்றிணைத்து பல்வேறு நிகழ்வுகளைச் சீரும் சிறப்புமாக நடத்தி வருகிறோம்.

வாழை இலை விருந்து 2026 (VIV)

திருவள்ளூர் போற்றிய விருந்தோம்பல் எனும் தமிழர் பண்பாட்டுச் சிறப்பை நினைவுகூரும் வகையில் எங்கள் சங்கம் சிறப்பாக நடத்தி வரும் "வாழை இலை விருந்து" நிகழ்வு, இவ்வாண்டின் தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டமாக ஏப்ரல் 26, 2026 அன்று மேடிசன் நகரிலுள்ள ஈகிள் ஹைட்ஸ் சமூக மையத்தில் (Eagle Heights Community Center) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தமிழர் மரபின் தனிச்சிறப்பாம் வாழை இலையில் பரிமாறப்பட்ட பலசுவை மிகுந்த பாரம்பரியத் தமிழ் உணவு வகைகளை, வருகை தந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் நாவாரச் சுவைத்து, நெஞ்சம் நிறைந்து மகிழ்ந்தனர். தமிழ்ப் புத்தாண்டினை முன்னிட்டு விஸ்கான்சின் மாகாண ஆளுநர் அலுவலகம் வழங்கிய

அதிகாரப்பூர்வ அறிவிக்கை (Tamil New Year Proclamation) எங்கள் சங்கத்திற்கும், விஸ்கான்சின் வாழ் தமிழ்ச் சமூகத்திற்கும் கூடுதல் பெருமை சேர்த்தது.

விழாக் குழுவினர், தன்னார்வத் தொண்டர்கள், கொடையாளிகள், புரவலர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரின் அயராத உழைப்பாலேயே இவ்விழா மறக்க முடியாத ஒரு பெருநிகழ்வாக அமைந்தது; அவர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


ஆண்டின் பிற நிகழ்வுகள்

வாழை இலை விருந்துக்கு மேலதிகமாக, பொங்கல் திருநாள், கோடைகால சமூகச் சந்திப்பு, தமிழ்க் கல்வி வகுப்புகள், சமூக நினைவு நிகழ்வுகள், வாழ்த்துப் பகிர்வுகள் என அனைத்துத் தமிழ் உறவுகளையும் இணைக்கும் வகையில் கலாச்சார, சமய, கல்வி சார்ந்த நிகழ்வுகளை எங்கள் சங்கம் ஆண்டு முழுவதும் சிறப்பாக நடத்தி வருகிறது.

வாழ்க தமிழ்! வளர்க தமிழர் ஒற்றுமை!

TIME	FLIGHT	TO	STATUS
20:15	6E 211	MUMBAI	DEPARTED
21:05	SG 872	BENGALURU	DEPARTED
22:30	AI 129	NEW DELHI	ON TIME
23:45	UK 945	KOLKATA	ON TIME
00:30	AI 507	CHENNAI	ON TIME
01:15	G8 1403	HYDERABAD	ON TIME

It's only
10:30 PM.
I still have another
two hours to wait.



LONG
JOURNEY.
STRONGER
ME. ❤️

Of all the journeys
I have undertaken
so far, this is
the longest and
most arduous—
especially since
I am traveling
alone. ❤️

இரண்டு கூடுகள்

மும்பை விமான நிலையம் வழக்கமான பரபரப்புடன் இருந்தது. பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பும் ரோந்தும் சேர்ந்து, அந்த இடத்திற்கு ஒரு கூடுதல் பதட்டத்தையும் அளித்திருந்தது.

விமான வழித்தட மாற்றங்களும், சேவை ரத்துகளும் அங்கே. ஒவ்வொருவரின் முகத்திலும், அவர்களின் பயணத்தின் சமையையும் அவசரத்தையும் உணர்த்தியது.

லதா மீண்டும் ஒருமுறை தனது பயணச்சீட்டில் இருந்த நேரமும் விமான எண்ணும் தகவல் பலகையில் சரியாகத் தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டாள். இன்னும் இரவு 10:30 தான். மேலும் இரண்டு மணி

நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதுவரை செய்த பயணங்களில் இதுவே நீளமானதும் கடினமானதும். அதுவும் தனியாக.

நேரடி விமான சேவை கிடைக்காமல், சென்னை - மும்பை, மும்பை - ஹாங்காங், அங்கிருந்து லாஸ் ஏஞ்சலஸ், பின்னர் சான் பிரான்சிஸ்கோ... அதன் பின் ஒரு மணி நேர கார் பயணம். நினைத்தாலே களைப்பு வந்து விட்டது.

தன் சிறிய பெட்டியையும் கைப்பையையும் அருகே இழுத்துக்கொண்டு சிறிது கண் மூடி ஓய்வெடுக்க முயன்றவளை கைபேசி உறுமி எழுப்பியது.

அம்மாவின் அழைப்பு.

“ஹலோ...” என்று எடுத்தவுடன் மறுமுனையில் அம்மாவின் குரல்— “நான் நல்லா இருக்கேன், பயப்படாத. சும்மா தான் கூப்பிட்டேன்... சாப்பிட்டுட்டேன்... மாத்திரை போட்டேன்... இன்னும் தூக்கம் வரல... நீ கிளம்புறதுக்கு முன்னாடி ஒரு தடவை பேசணும்னு தோணிச்ச...”

“ம்ம்ம்... சரிம்மா... உனக்கு ஹோமில் செளகர்யமா இருக்கா? ஏதாவது வேணும்னா தயங்காம சொல்லணும். இது தற்காலிகம் தான்... உடம்பு கொஞ்சம் சரியானதும் நீ வீட்டுக்கு போனாலும் சரி... இல்ல இங்கயே இருக்கணும்னாலும் சரி... உன் விருப்பம் தான்...”

“சரி டா... நான் சமாளிச்சிக்கிறேன். நீ எதையும் நினைக்காம பத்திரமா போயிட்டு வா. அபிலாஷையும் அபிநவ் குட்டியையும் நல்லா பார்த்துக்கோ... பாஸ்போர்ட் எல்லாம் கவனமா வை...”

அவள் கல்லூரிக்காக முதல் முறையாக சென்னை கிளம்பியபோதும் அம்மா இதேபோல் எத்தனை “பத்திரம்”, “ஜாக்கிரதை” என்று சொல்லியிருப்பாள்! இன்று லதா இரு குழந்தைகளுக்கு தாயான பின்பும் கூட அதே அக்கறை, அதே அன்பு. இன்றும் அத்தனையும் சொல்லிவிட்டு தான் அழைப்பை நிறுத்தினாள்.

இந்த வயதில், வேரோடு பிடுங்கிய ஒரு ஆலமரத்தை வேறு இடத்தில் நடுவது போல, தன்னை வளர்த்த வீட்டை விட்டு அம்மா வை கொண்டு வந்து ஒரு ஹோமில் வைப்பது லதாவுக்கு மனதளவில் மிகப் பாரமாக இருந்தது. ஆனால் வேறு வழியில்லை. வீட்டில் முழுநேர நர்ஸ் வைத்துப் பார்க்கவும், நிரந்தர உதவியாளரைப் பெறவும் சிரமமாக இருந்தது.

அத்தை மகள் சுமித்ராதான் இந்த ஹோமை பரிந்துரைத்தாள். லதாவுக்கும் அது பாதுகாப்பான இடமாகவே தோன்றியது.


ஒரு பெருமூச்சு விட்டவள், சுமித்ராவுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள்:

“சரியான நேரத்தில் கிடைத்த உங்கள் உதவிக்கு ரொம்ப நன்றி அக்கா. ஹோமில் இருக்கும் அட்டெண்டரிடம், மருத்துவ விபரங்களை உங்களுடனும் பகிரலாம் என்று எழுதி கொடுத்துள்ளேன். முடியும்போது அம்மாவுடன் பேசிக் கொண்டு இருங்கள். நன்றி...”

அதை அனுப்பிவிட்டு, தன் நையறியாமல் கண்ணில் தேங்கிய கண்ணீரை யாரும் கவனிக்காமல் விரைவாக துடைத்துக் கொண்டாள்.

பின் கைபேசியைத் திறந்து பார்த்தாள் — கணவன் பாரியிடமிருந்து ஏதேனும் செய்தி வந்திருக்கிறதா என்று.

இப்போது இந்தியாவில் ஞாயிறு இரவு 11 மணி என்றால், அங்கே காலை 10:30 மணி இருக்கும்.



“Hello...”

No matter how far I go, her love travels with me. Forever.

I'm fine; don't worry. I just called on a whim... I've eaten... I've taken my pills... I still haven't fallen asleep... I just felt like talking to you one last time before you leave...”

குழந்தைகள் என்ன செய்கிறார்கள்? இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறார்களா? இல்லையென்றால் ஏற்கனவே வீட்டையே சலசலப்பாக மாற்றியிருக்கிறார்களா?

அந்த எண்ணங்களோடு, தயக்கத்துடன் வீடியோ அழைப்பு பொத்தானை அழுத்தினாள்.

“ஹலோ...” என்றதும் மறுமுனையில் இளையவன் அபிநவின் குரல் சினுங்கியது — “எப்போ வருவ அம்மா... ஐ மிஸ் யூ...”

அந்த ஒரு வாக்கியம் போதும். கண்ணீரை அடக்கிக் கொண்டு, “இன்னும் ஒரே நாள் தான்... அம்மா வந்துடுவேன்...” என்று சொல்லி, உடனே பேச்சை மாற்றினாள்.

அவன் பள்ளியில் என்ன நடந்தது, என்ன சாப்பிட்டான்—என்ற வழக்கமான கேள்விகளுக்குள் தன்னை மூழ்கடித்துக் கொண்டாள்.

ஒரே மாதத்தில் அவன் எவ்வளவு மாறியிருக்கிறான்! குண்டான கன்னங்கள் குறைந்து போயிருந்தன. ஒருவேளை உயரமாகி இருப்பானோ என்று நினைத்துக் கொண்டாள்.

மூவரிடமும் பேசிவிட்டு அழைப்பை முடித்தவுடன், ஒலிபெருக்கியில் தனது விமான எண்ணும் பெயரும் அறிவிக்கப்பட்டது.

லதா எழுந்தாள். பறக்கத் தயாரானாள்.

ஒரு கூடு தன் தாய்ப்பறவையின் வரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. மற்றொரு கூடு தன் குஞ்சின் மறுவரவிற்காக ஏங்கிக்கிடக்கிறது. அந்தப் பறவை மட்டும்— சொல்ல முடியாத ஒரு குற்ற உணர்வுடன், வாழ்நாளெல்லாம் அந்த இரண்டு கூடுகளுக்கிடையே பறந்துகொண்டே இருக்கிறது...

உங்களையும் என்னையும் போல.



இரு விமானிகள்

பாகிஸ்தானில் உள்ள ஒரு சிறிய கிராமம் அது. அங்கு தலைகுனிந்து, அறுவடைக்குத் தயாராக இருக்கும் கோதுமை வயல், பொன்னிறத்தில் அசைந்தாடும் கடல் போலத் தோற்றமளித்தன. அந்த சிறிய கிராமமே, பாகிஸ்தான் விமானப்படை, தலைமை விமானி ஷஹீம் மகர் திருமணத்திற்கு தயாராக இருந்தது. அந்த சிறிய கிராமத்தில் இருந்து, பாகிஸ்தான் விமானப்படையில் தலைமை விமானியாக ஷஹீம் இருப்பதால், அந்தக் கிராமத் திற்கே பெருமை. பெண்கள் வீட்டின் முற்றத்தில் கூடி, மசாலாப் பொருட்களை அரைத்துக் கொண்டும், மெல்லிய குரலில் அளவளாவிக்கொண்டும், தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வரும்

மருங்கர்

பழைய 'மெஹந்தி' பாடல்களைப் பாடிக்கொண்டும் இருந்தனர். ஷஹீம் வீட்டு முற்றத்தில் நிக்காஹ் நடைபெற்றது. இமாம் ஒரு பெரிய மரத்தின் அடியில் அமர்ந்திருந்தார்; அதன் கிளைகள் மென்காற்றில் மெதுவாக அசைந்தன. அந்தச் சடங்கு எளிமையாக இருந்தது. பிரார்த்தனைகள், கையொப்பங்கள், மற்றும் மெல்லிய புன்னகைகள் மட்டுமே. மாலை நேரம் வந்ததும், விருந்து தொடங்கியது. பெரிய பாத்திரங்களில் பிரியானியும், மட்டன் கறியும் திறந்த நெருப்பில் கொதித்துக்கொண்டிருந்தன. ஏலக்காய் தேநீரின்

நறுமணத்துடன் கலந்து, சிரிப்பொலி இரவு வானில் எழுந்தது. இந்தச் சமயத்தில், தலைமை விமானி ஷஹீமிடம் வெகு நேரமாக அவரது கைபேசி அடித்துக் கொண்டிருப்பதாக சொல்லி, யாரோ ஒருவர் அவரிடம் கைபேசியைக் கொடுத்தார். கிட்டத்தட்ட 15 தவற விட்டு அழைப்புகள், 5 குறுஞ்செய்திகள். அதைப் படித்ததும், கலக்கம் அவரது கண்ணில் தெரிந்தது. **

கண்ணூர். மா தெற்குத் தமிழ்நாட்டில், நெல் வயல்களுக்கும் தென்னந்தோப்பு களுக்கும் நடுவே அமைந்திருந்த ஒரு அமைதியான சிறிய கிராமம். இந்திய விமானப்படையின் முதன்மை விமானி செல்வத்தின் வீடு இன்னும் அவர் தனிக்கட்டைதான் அவருக்கு இரண்டு தங்கைகள். முதல் தங்கை தாமரையின் வளைகாப்பு விழா இன்று. கூட்டிப் பெருக்கி, கழுவி, வாசலில் புதிய இலைகள் நேர்த்தியாகக் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.

நுழைவாயிலில் அவள் பெயருக்கு ஏற்ப தாமரை மலர் கோலம், இதழ்களோடு மலர்ந்திருந்தது எட்டு மாதக் கர்ப்பினியான தாமரை, மைய மண்டபத்தில் இருந்த ஒரு மர ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள். ஊஞ்சல் கயிறுகளில் மல்லிகை மாலைகள் சுற்றப்பட்டிருந்தன, அவளது கூந்தல் பின்னப்பட்டிருந்தது. அவள் செந்நிறமான பட்டுச் சேலை அணிந்திருந்தாள்; அவளது முகம் வெட்கமும் மகிழ்ச்சியும் கலந்த உணர்வால் ஒளிர்ந்தது.

கிராமத்து மூத்தப் பெண்கள் ஒவ்வொருவராக, அவளது மணிக்கட்டுகளில் வண்ணமயமான கண்ணாடி வளையல்களை அணிவித்தனர். செழிப்புக்கு பச்சை, பாதுகாப்புக்கு சிவப்பு, மங்களத்திற்கு மஞ்சள். வளையல்கள் ஒன்றோடொன்று மோதும்போது, கருவிலுள்ள குழந்தையை அமைதிப் படுத்தும் என்று ஒரு நம்பிக்கை. அவள் நீண்ட ஆயுளுடனும், சுகப்பிரசவத்துடனும் வாழ வாழ்த்தினர்.

சடங்குகளுக்குப் பிறகு, அனைவருக்கும் விருந்து காத்திருந்தது. வாழை இலைகள் விரிக்கப்பட்டு, சூடான சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், அப்பளம், ஊறுகாய், மற்றும் இனிப்புப் பாயசம் என தாராளமாகப் பரிமாறப்பட்டன. சூரியன் உயர்ந்த மரங்களுக்குப் பின்னால் மறைய, விழா நிறைவடைந்தது.

விழா மும்முரத்தில், முதன்மை விமானி செல்வம் சில மணி நேரமாக கைபேசியைப் பார்க்கவில்லை. ஏதாவது செய்தி வந்துள்ளதா என்று பார்க்கும் பொழுது, அவரது அவர் முகம் வெளிறியது. நிறைய தவற விட்ட அழைப்புகள் வேறு, இந்தியா, பாகிஸ்தான்

எல்லை பதட்டத்தில் உள்ளதாகவும், எந்நேரமும் போர் வெடிக்கலாம், அதனால் காஷ்மீரில் உள்ள இந்திய விமானப்படை முகாமிற்கு விரைந்து வருமாறு, அவரது தலைமை அதிகாரியிடம் இருந்து ஒரு செய்தி வந்திருந்தது. தங்கையின் வளைகாப்பு முடிந்த பின்னர், அவருக்கு மணப்பெண் பார்க்க, பக்கத்து கிராமத்திற்கு செல்வதாக இருந்தது. இதை எப்படி அம்மாவிடம் சொல்லப்போகிறேன் என்று முதன்மை விமானி செல்வம் கலங்கிப் போனார். இருந்தாலும், தாயகத்தைக் காப்பதே முதல் பணி என்று மனதை திடப்படுத்திக் கொண்டு, தன் பெற்றோரிடம் வந்த செய்தியைச் சொல்ல முடிவெடுத்தார். **

இந்திய விமானப்படைத்தளம். இந்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர், பகுதியில் உள்ள தீவிரவாதி முகாம்கள் பற்றி விவரித்தார். அதில் நடக்கும் தீய முயற்சிகள் பற்றியும் பேசினார். அவர் சொல்வதை தலைமை விமானி செல்வம் உட்பட ஏழு விமானிகளும் கவனமாகக் கேட்டனர். முகாம்களின் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை, அவர்களது விமானத்தின் மென்பொருள் சாதனத்தில் ஏற்கனவே ஏற்றப்பட்டு உள்ளதாகவும் சொன்னார். ஏழு விமானிகளும் பயணத்துக்கு தயாரானார்கள். ஏழு சுகோய் விமானங்களும் 'வீ' வடிவத்தில் அணிவகுத்து நிற்கின்றன வெற்றியின் சின்னம்! ஏணிகள் சுகோய் விமானங்களின் பக்கவாட்டில் இருந்தன.

தலைமை விமானி செல்வம் மெதுவாக தலையை நிமிர்த்திப் பார்த்தார். சுகோய் விமானத்தின் இறக்கைகள், தனது இரு கைகளை நீட்டி வரவேற்பது போல இருந்தது. அவரது ஊர்க்கோவில் எல்லைச்சாமி கிட்டத்தட்ட 20 படிகளுக்கு மேல் உள்ள மேடையில் ஒய்யாரமாக அமர்ந்திருப்பார். ஏணி சாய்த்தப்பட்டு, இருந்த சுகோய் விமானத்தைப் பார்க்கும் பொழுது, எல்லைச்சாமி கண்முன் வந்து சென்றார். தலைமை விமானி செல்வம், ஏணியில் மெதுவாக ஏறி, காக்கிப்பிடன் உள்ளே அமர்ந்தார். மேற்கூரை மெதுவாக மூடியது. உலோகப் பலகையில் எல்லைச்சாமி ஸ்டிக்கரை ஒட்டினார். அவரிடம் தனக்கும், மற்றும் சக விமானிகளுக்கும், வலிமையையும் தைரியத்தையும் அளிக்குமாறு வேண்டிக்கொண்டார். மற்ற ஆறு விமானிகளும் தாங்களும் தயாராக இருப்பதாக இன்டர்காம் வழியாகத் தெரிவித்தனர்.

ஓடுபாதை வழிகாட்டி, விமானிகளுக்கு சைகை காட்டினார்; விமானங்கள் ஒவ்வொன்றாகப் புறப்பட்டு, வானில் "வீ" வடிவத்தை அமைத்துக் கொண்டு, தங்கள் இலக்கை நோக்கிப் பயணிக்கத்



தொடங்கின. சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர்கள் இலக்கு இடத்தை அடைந்தனர். தாக்கப்பட வேண்டிய இடங்களை கண்காணிப்புத் திரைக் காட்டியது. இப்போதே தாக்குதல் நடத்த வேண்டும் என்ற உத்தரவு, அவர்கள் தலைமையகத்திலிருந்து வந்தது. கேப்டனும் மற்றும் ஆறு விமானிகளும் ஏவுகணைகளை ஏவு பொத்தானை அழுத்தினார்கள் விமானத்திலிருந்து ஏவுகணை சீறிப் பாய்ந்து சென்றது. தலைமை விமானி செல்வம் ஆழ்ந்த மூச்சை வெளியேற்றி, தொலைவில் உள்ள இலக்கின் மீது கவனம் செலுத்தினார். சில கணங்களில் ஏற்பட்ட வெடிப்புத் சத்தம் இலக்கு துல்லியமாகத் தாக்கப்பட்டதை உறுதி செய்தது; தலைமையகத்திலிருந்தும் உறுதிப்படுத்தினர். அந்த இடத்தை கூடிய விரைவில் காலி செய்யுமாறு, அவர்களுக்கு அறிவுறுத்தல் வந்தது.

அவர்கள் கிளம்பினார்கள். ரேடார் திரையில் திடீரென ஒரு எச்சரிக்கை மின்னியது. எதிரி ஏவுகணை நெருங்குவதை பார்த்த தலைமை விமானி செல்வத்தின் இதயம் ஒரு நொடி நடுங்கியது. உடனே அவர் தவிர்க்கும் இயக்கங்களைத் தொடங்க சொல்லி சக விமானிகளுக்கு வழிமுறைகளை சொன்னார். வந்துகொண்டிருந்த ஏவுகணைகள் அனைத்தையும், ஒன்றைத்தவிர, அவர்கள் அழித்துவிட்டனர் உதவி விமானி கேப்டன் சர்ஜீத் சிங், தனது தடுப்புக் கட்டுப்பாடுகள் செயல்படவில்லை என்று குறிப்பிட்டார். தலைமை விமானி செல்வம், சர்ஜீத் சிங்கு உதவ விரும்பினார். தனது விமானத்தை சற்று முன்னே வேகமாக செலுத்தினார். ஏவுகணைப் பொத்தானை மீண்டும் அழுத்தினார். ஆனால், அதற்குள் மிகவும் தாமதமாகிவிட்டது. எதிரியின் ஏவுகணை அவரது விமானத்தைத் தாக்கியது. வெடித்த அதிர்வால் விமானம் கடுமையாக குலுங்கியது. கருவிகள் சில மங்க, என்ஜின் சக்தி குறைந்தது; விமானம் கட்டுப்பாட்டை இழக்கத்

தொடங்கியது. அவர் மற்ற விமானிகளை உடனடியாக எல்லையைக் கடக்குமாறு கேட்டுக்கொண்டார். அவர் அவசர இறக்கத்திற்கான நடைமுறைகளை செயல்படுத்தி, விமானத்தை நிலத்துக்கு மெதுவாகக் கொண்டுவந்தார். இறுதியில், விமானம் தரையைத் தொட்டது; காக்கிபட்டைத் திறந்தபோது, காற்றின் குளிர் முகத்தில் பட்டது. துரதிர்ஷ்டவசமாக, அவர் எதிரிகளின் இருப்பிடத்திற்கு அருகே தரையிறங்கியதால், எதிரிப் படையினரால் சூழப்பட்டுச் சிறைபிடிக்கப்பட்டார்.

பாகிஸ்தான். சில நாட்களில், பாகிஸ்தான் விமானப்படை தலைமை விமானி ஷஹீழ்க்கு வேறொரு பணி ஒதுக்கப்பட்டது; இந்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்பதற்காக அவர் இந்திய எல்லைக்குள் நுழைந்தார்.

இந்தியா தரைப்படை ஏவிய ஏவுகணைத் தாக்குதலால், அவரது விமானம் உலுங்கியது. விமானம் கட்டுப்பாட்டை இழந்ததால், அவர் இறுதியில் பாராகூட்டைச் செயல்படுத்தினார். உயிருடன், இந்திய எல்லையில் தரையிறங்கினார். இந்திய படை வீரர்களால் சூழப்பட்டார்.

வேற்று நாட்டுச் சிறைகளில், இரு விமானிகளும் அடைக்கப்பட்டனர். அடுத்து என்ன நடக்கும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் விருப்பத்தால் எதிரிகள் அல்ல, சூழ்நிலையால் மட்டுமே எதிரிகளானார்கள். எல்லைகள் நாடுகளைப் பிரிக்கலாம், மோதல்களின் போது, மறுபுறத்தில் இருப்பவர்களும் பெரும்பாலும் நம்மைப் போன்றவர்களே என்பதை நமக்கு நினைவூட்டுகின்றன. அவர்கள் தங்கள் கடமையைச் செய்கிறார்கள், தங்கள் குடும்பங்களை நேசிக்கிறார்கள். மேலும் பாதுகாப்பாக வீடு திரும்ப நம்புகிறார்கள். இது நடக்கும் என்று நாமும் நம்புவோம்!!



ச. தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது

தமிழ் எழுத்தாளரும் கட்டுரையாளருமான ச. தமிழ்ச்செல்வன் 2025 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது இலக்கிய விமர்சனப் பிரிவில் வென்றுள்ளார். தமிழ் சிறுகதைகளின் வரலாற்றை ஆராயும் அவரது “தமிழ் சிறுகதையின் தடங்கல்” என்ற நூலுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது 2025 டிசம்பரில் அறிவிக்கப்பட வேண்டியிருந்தது, ஆனால் தாமதமாக அறிவிக்கப்பட்டது.

திரு. தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மூத்த நிர்வாகியுமாவார். அதன் தலைவராகவும், செயலாளராகவும் இருந்துள்ளார். பொதுவுடமை இயக்கத்தில் பயணிப்பவர் இலக்கிய இதழான *செம்மலர்*-இன் ஆசிரியர். தனது ஐம்பது ஆண்டுகால எழுத்துப்பணியில் அவர் கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் குழந்தைகள் இலக்கியம் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்



கலைஞர்கள் சங்கத்தின் எழுத்தாளர்கள் மேலாண்மை பொன்னுசாமி, ச. வெங்கடேசன் அவர்களை தொடர்ந்து ச. தமிழ்ச்செல்வனுக்கு இந்த விருது கொடுக்கப்பட்டது.

- முனைவர் வைத்திநாதன் செல்வராசு



வாழ்த்துகள்

அட்டைப்பட ஓவியம் தந்த நம்ம ஊர் ஓவியர்

முன்பக்க அட்டை படம்

காமாட்சி முத்தையன்

சன் பிரேரி, WI



சித்திரைத் திருவிழா

அன்பார்ந்த ஆஸ்டின் தமிழ் சமூக உறுப்பினர் களுக்கும், ஆதரவாளர்களுக்கும், "சித்திரைத் திருவிழா" எனும் பெயரில் பராபவ தமிழ்புத்தாண்டை கொண்டாடுவதற்கு நீங்கள் அனைவரும் வழங்கிய அபாரமான பங்கேற்பும் ஆதரவுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தக் கொண்டாட்டம் சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2026 அன்று மதியம் 2:00 மணி முதல் மாலை 7:30 மணி வரை Unity Church of the Hills, Austin வளாகத்தின் உள் அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் கருப்பொருள் 'பருவகாலங்கள் (The Seasons)' என்பதாக அமைந்தது. பெயருக்கேற்ப, இவ்விழா உயிர்த்துடிப்பான திருவிழா-கார்னிவலாக அமைந்தது. செழுமையான பண்பாட்டு நிகழ்ச்சிகள், உற்சாகமான விவாதங்கள், விளையாட்டுகள் நிறைந்த பரபரப்பான சந்தை (Marketplace), மேலும் பல்வேறு உணவு மற்றும் விற்பனையாளர்களின் சிறப்பான பங்கேற்பு ஆகியவை விழாவுக்கு தனிச்சிறப்புச் சேர்த்தன.

தொடர்ந்து ஒரு வாரம் நீடித்த வசந்தகால மழையைக்கருத்திற்கொண்டு, விழா இடையூறு இன்றி நடைபெற வேண்டும் என்பதற்காக நிகழ்ச்சியை உள் அரங்கிற்கு மாற்ற ATS ஒருங்கிணைத்தது. வானிலை சவாலாக இருந்தபோதும், ஆஸ்டின் தமிழ் சமூகம் பெருமளவில் கலந்து கொண்டு, வண்ணமயமான பாரம்பரிய உடைகளுடன் விழாவின் உற்சாகத்தையும் சமூக ஒற்றுமை உணர்வையும் மேலும் உயர்த்தியது.

பண்பாட்டு நிகழ்ச்சி எங்கள் உள்ளூர் சமூகத்தில் நிறைந்துள்ள பேராற்றலை வெளிப்படுத்தியது. சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பங்கேற்று நாட்டுப்புறம், ஃப்யூஷன், மேற்கத்திய மற்றும் பாரம்பரிய நடனங்கள், நேரடி இசை, மேலும் விவசாயத்தின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்ட நாடகம் ஆகியவற்றை சிறப்பாக வழங்கினர். நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் (MCs) திட்டமிட்ட நேரத்திற்கு துல்லியமாக நிகழ்ச்சி தொடங்கி முடிவடைவதை உறுதி செய்தனர். அறிவிக்கப்பட்ட நேரத்தில் வந்து அழைக்கப்பட்ட போது உடனடியாக மேடையேறி நிகழ்த்திய அனைத்து கலைஞர்களுக்கும் சிறப்புப்பாராட்டுகள்.

மாலை நிகழ்ச்சி "நிகழ்ச்சியின் சிறப்பம்ச

மாக" அமைந்த நக்கீரர் பட்டிமன்றக் குழுவினரின் நகைச்சுவை நிறைந்த பட்டிமன்றத்துடன் உச்சத்தைத் தொட்டது. உள்ளூர் பேச்சாளர்களின் பங்கேற்பும், உள்ளக அரங்கின் நெருக்கமான சூழலும் இந்த நிகழ்ச்சியை அனைவரும் முழுமையாக ரசிக்க ஏற்றதாக அமைந்தன.

திருவிழாவின் விளையாட்டு கூடங்கள் அனைத்து வயதினரையும் பெரிதும் கவர்ந்தன. குறிப்பாக 'எங்கேயோ கேட்ட பாடல்' எனும் பழைய பாடல் அடையாளம் காணும் விளையாட்டு பலரின் இனிய நினைவுகளை மீட்டுத் தந்து கூட்டத்தின் சிறப்பு கவனத்தைப் பெற்றது.

மேலும், எங்கள் இளைஞர் வாரியத் தலைவர்கள் இலவச டாட்டு, ஓவியம் மற்றும் மெஹந்தி (Henna) வழங்கும் ஸ்டாலைச் சிறப்பாக நடத்தி, இளைஞர்கள் மற்றும் குடும்பங்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றனர். உணவுப் பகுதியில் உள்ளூர் விற்பனையாளர்களிடமிருந்து 40-க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இட்லி/வடகறி, பருத்திப்பால், பரோட்டா சால்னா, போளி, மதராஸ் ஃபில்ல்டர் காபி ஆகியவை குறிப்பாக அனைவரின் விருப்பமானவையாக இருந்தன.

அதே நேரத்தில், விற்பனையாளர்கள் அழகிய புடவைகள் முதல் நடனப் பள்ளிகள், ஓட்டுநர் மற்றும் கல்விச்சேவைகள், மேலும் TNF போன்ற சமூகச் சேவைகள் வரை பல்வேறு பொருள்களையும் சேவைகளையும் அறிமுகப்படுத்தினர்.

மேலும், தேவாலய வளாக விதிமுறைகளை எங்கள் சமூகம் பொறுப்புடன் பின்பற்றியதற்காக வளாக நிகழ்வு மேலாளர்களிடமிருந்து உயர்ந்த பாராட்டுகள் கிடைத்ததை பெருமையுடன் பகிக்கிறோம்.

இவ்விழாவை வெற்றிகரமாக நடத்த உதவிய எங்கள் கலைஞர்கள், பங்கேற்பாளர்கள், ஆதரவாளர்கள் (Sponsors), விற்பனையாளர்கள், மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய தன்னார்வலர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் ஆதரவும் காரணமாகவே இந்தக் கொண்டாட்டம் சாத்தியமாகி, உண்மையிலேயே சிறப்பானதாக அமைந்தது.

தாயகம் கடந்தும்
தமிழ்மொழி
வளர்ப்போம்!



வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும்
நியூ ஜெர்சி தமிழ்ப் பேரவையும்
இணைந்து நடத்துகிற

பேரவையின் 39^{ஆம்} தமிழ் விழா

@ NEW JERSEY CONVENTION & EXPOSITION CENTER, 97 SUNFIELD AVE. EDISON, NJ 08837

Special Discount
**REGISTRATION FOR GROUP
CHITHIRAI
REGISTRATION DRIVE
DISCOUNT**

**JULY
2, 3
& 4
2026**

**12%
DISCOUNT
FOR 20 OR
MORE PEOPLE**

**REGISTER
NOW**



To Register: fetna-convention.org

AI-generated by fetna.org [f fetnaconvention](https://www.facebook.com/fetnaconvention) [FeTNA](https://www.youtube.com/channel/UCFeTNA) [fetna.tamil](https://www.instagram.com/fetna.tamil)



கண்கள் நூறு வேண்டும்

கிரேஸ் பிரதிபா அடலாண்டா

கடும் குளிர் குறைய
வெயில் எட்டிப் பார்க்கிறது;
இலையற்ற மரங்களும்,
உறங்கிய உயிர்களும்,
புத்துணர்வு பெறுகின்றன;
எங்கு நோக்கினும்
உயிர்க்கும் இயற்கை.

மரக்கிளைகளில்
பலநிற அரும்புகள்,
மொக்குகளாய் - உள்ளம் கிளர்த்தி,
மொட்டுகளாய் - மனம் மகிழ்வித்து,
முகைத்து - அகம் நிறைத்து,
மலர்கின்றன - கண்களும் குளிர.

சருகுகளினூடே மலர்கள்,
நடைபாதையிலும் நம்பிக்கை முகை;
பூத்து ...

உதிரும் செர்ரி பூக்கள் -
சகுரா ஃபுபுகி...
சாலைகள் அழகழகாய்.

கீச்சிடும் குருவிகள்,
தாவியோடும் அணில்கள்;
அது யார் அக்கிளையில்?
அணில் குஞ்சு...
ஆட்காட்டி விரலளவில்.

தளிர்க்கும் புல்வெளியில்,
தலையாட்டும் காட்டு மலர்கள்;
கண்கள் நூறு வேண்டும்,
களித்திடுதல் வாழ்வாகும்.



GLOBAL TAMIL ENTREPRENEURS SUMMIT 2026

JULY 2ND, 2026 | THURSDAY | 8 AM ONWARDS

**📍 New Jersey Convention and Exposition Center,
97 Sunfield Ave, Edison, NJ 08837**



FITEN
Edison
2026

- Keynote Speeches
- Panel Discussions
- Fireside Chats
- Product Launch
- Networking Sessions
- Parallel Sessions
- Startup Pitch
- FITEN Youth
- Exhibitors

To Register: fetna-convention.org



fetna.org | fetna-convention.org | fiten.org | contact@fiten.org



அமெரிக்க மண்ணில் தமிழ் விழாக்காலம்

தமிழ் மக்கள் மன்றத்தின் சித்திரைத் திருவிழா - ஒரு மறக்கமுடியாத அனுபவம்

அன்பாந்த தமிழ்ச் சொந்தங்களே,

தமிழ் மக்கள் மன்றம் (TMM) பாஸ்டனில் நடத்திய தமிழ் சித்திரைத் திருவிழா மிகச் சிறப்பாகவும் மனதை நெகிழ்ச்சியும் வகையிலும் நடைபெற்றது. முற்றிலும் கட்டணம் இன்றி நடத்தப்பட்ட இவ்விழா, தமிழ் மொழி, கலாச்சாரம், கலை ஆகியவற்றின் செழுமையையும் பாரம்பரியப் பெருமையையும் பிரதிபலிக்கும் விதமாக அமைந்தது. "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்" என்ற சுப்பிரமணிய பாரதி அவர்களின் கனவை நினைவுட்டும் விதமாக, இவ்விழா அமெரிக்க மண்ணில்

தமிழின் முழுக்கமாக ஒலித்தது.

பெருமைமிகு பங்கேற்பு

இந்த ஆண்டு, 150-க்கும் மேற்பட்டோர் (குழந்தைகள் மற்றும் பெரியவர்கள்) 30-க்கும் மேற்பட்ட போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். மேலும், 7 மணி நேரம் இடையறாது நடைபெற்ற இந்நிகழ்வு, பாரம்பரியம் மற்றும் உற்சாகத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.

பயிற்சிப் பட்டறைகள்

அறிவின் விதைத்தளமாக இவ்விழாவின் முக்கிய அம்சம் விளங்கியது. விரிவான பயிற்சிப் பட்டறைகள் பல வாரங்கள் தொடர்ந்து நடைபெற்றன. திருக்குறள்





பயிலரங்கங்கள் மூலம், திருக்குறளின் ஆழமான கருத்துகள் குழந்தைகளின் நாவில் ஒலிக்கத் தொடங்கின. மேலும், பிற மாநிலங்களிலிருந்தும் குழந்தைகள் திருக்குறள் பணிமுனையில் கலந்து கொண்டு கற்றலுக்கான ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

கரோலினா தமிழ் கலைக்கூடத்துடன் இணைந்து சிலம்பப் பயிற்சி நடத்தப்பட்டது மிகவும் வரவேற்கப்பட்டது. ஆசான் திரு. தர்மர் மற்றும் ஆசான் திரு. பாரத் நடத்திய சிலம்பப் பயிற்சிப் பட்டறையில் 35-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. யுகன் சிலம்பக்கூடத்தின் ஆசான் திரு. பார்த்திபன் வேலை காரணமாக இந்தியாவில் இருந்தபோதிலும், பாஸ்கர் மற்றும் குழுவினர் சித்திரை விழா மேடையில் சிறப்பான சிலம்பாட்டத்தை வெளிப்படுத்தினர்.

அறநெறிக் கதை சொல்லல் அமர்வுகள்

தமிழரின் வீரத்தையும் வாழ்க்கை நெறிகளையும் இளம் தலைமுறைக்கு எளிமையாக எடுத்துச் சென்றன. திருக்குறள் குழு பாடல் பயிற்சியின் மூலம், குறள் இனிமையாக இசையுடன் ஒலிக்கப்பட்டது.

கலை மற்றும் கலாச்சாரத்தின் கொண்டாட்டம்

விழாவில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை ஆழமாக கவர்ந்தன. சிலம்பம் நிகழ்ச்சிகள் மற்றும் பரதநாட்டிய அரங்கேற்றங்கள் பாரம்பரிய கலைகளின் உயிர்த்துடிப்பை வெளிப்படுத்தின.

கும்மி, கோலாட்டம், ஓயிலாட்டம், கைச்சிலம்பம், சிலம்பம், மாறு வேடம், தமிழ் நாடகங்கள், ஐந்திணையை அடிப்படையாகக் கொண்ட நடனங்கள் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள் தமிழர் பாரம்பரியத்தின் அழகை மேடையில் உயிரோட்டத்துடன் கொண்டு வந்தன.

பிரியாணி போட்டி போன்ற புதுமையான நிகழ்வுகள் கலாச்சாரத்துடன் சமூக உறவை

இணைக்கும் வகையில் அமைந்தன. அதன் வெளிப்படையான (transparent) மதிப்பீட்டு முறை பாராட்டைப் பெற்றது.

சமூக வலைதளங்களில் இளைஞர்கள் பகிர்ந்த “Seme Vibe”, “Chance-eh illa” போன்ற கருத்துக்கள் விழாவின் உயிரோட்டத்தையும் தாக்கத்தையும் வெளிப்படுத்தின.

பங்கு பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்

சித்திரை விழாவில் நியூ இங்கிலாந்து பகுதியிலுள்ள பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், அவர்களின் தலைவர்களும், குழுவினரும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். நியூ இங்கிலாந்து தமிழ் சங்கம், ரோட் ஐலேண்ட் தமிழ் சங்கம், Indian Association of Greater Boston, Telugu Association of Greater Boston, மாசசூசெட்ஸ் தமிழ்ச் சங்கம், Indian Americans for Burlington, Indian Friends of New England, மற்றும் Indian Association of New Hampshire ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மிக்க நன்றி!

பங்கு பெற்ற தமிழ் பள்ளிகள்

நியூ இங்கிலாந்து தமிழ்ப் பள்ளிகள் விழாவில் கலந்து கொண்டதுடன், அப்பள்ளி மாணவர்கள் பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றனர். சிசுபாரதி, ஆக்டன் தமிழ்ப் பள்ளி, ரோட் ஐலேண்ட் தமிழ்ப் பள்ளி, கலைமகள் தமிழ்ப் பள்ளி மற்றும் பால கோகுலம் தமிழ்ப் பள்ளிகளுக்கு மிக்க நன்றி!

அரும்பாகத் துவங்கிய இத்தகைய முயற்சிகள் நாளைய தலைமுறையில் வேரூன்றி, ஆலமரமாக வளர்ந்து, தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை உலகளவில் பரப்பும் என்பதில் ஐயமில்லை.

இத்தகைய பணிகள் வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் அடையாளத்தை வலுப்படுத்துவதோடு, “முத்தமிழ்” மரபை நிலைநிறுத்தும் என்ற நம்பிக்கையுடன், பங்கேற்ற தமிழ் குடும்பங்கள் விழாவில் இருந்து மகிழ்ச்சியுடன் விடை பெற்றனர்.



ஓக்லஹோமா தமிழ்ச்சங்கத்தின் தமிழ் புத்தாண்டு விழா கொண்டாட்டம்

ஓக்லஹோமா தமிழ்ச்சங்கம் அண்மையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இரு நாள் சிறப்பு கொண்டாட்டங்களை மிகுந்த உற்சாகத்துடன் நடத்தியது. இந்த விழாவில் தமிழர் பண்பாடு, மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் சமூக உறவு அனைத்தும் அழகாக வெளிப்பட்டன.

ஏப்ரல் 17ஆம் தேதி, பிரபல நகைச்சுவை கலைஞர் ஜெகன் கிருஷ்ணன் தல்சா நகரத்திற்கு வருகை தந்து, தனது புகழ்பெற்ற இசை நகைச்சுவை நிகழ்ச்சியான ஜெகனே தந்திரம் நிகழ்ச்சியை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிரிப்பிலும் சந்தோஷத்திலும் நேரத்தை கழித்தனர். அவரது நகைச்சுவை பேச்சும் இசை கலந்த நிகழ்ச்சியும் அனைவரையும் கவர்ந்தது. இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 18ஆம் தேதி தமிழ் புத்தாண்டு விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாலை நேரத்தில் சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து வயதினருக்கும் பல்வேறு விளையாட்டுகள் நடத்தப்பட்டன. அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மகிழ்ந்தனர். மேலும், உறுப்பினர்கள் பங்கேற்ற சிறப்பு ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது. அழகிய ஆடைகளில்



அனைவரும் மேடையில் நடந்து சிறப்பித்தனர்.

விழாவின் இறுதியில் அனைவருக்கும் சுவையான இரவு உணவு வழங்கப்பட்டது. பின்னர் அனைவரும் ஒன்றிணைந்து புகைப்படம் எடுத்து இனிய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இந்த தமிழ் புத்தாண்டு விழா அனைவரின் மனதிலும் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.

மேலும், வரும் மாதங்களில் ஓக்லஹோமா தமிழ்ச்சங்கம் நடத்தவிருக்கும் சம்மர் ஸ்போர்ட்ஸ் கலாட்டா, கோடை சுற்றுலா மற்றும் தமிழ் கூட்டம் ஆண்டு கலை விழா போன்ற நிகழ்ச்சிகளை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.



Federation of Tamil Sangams of North America
New Jersey Tamil Peravai

Jointly Presents

FETNA 39TH TAMIL CONVENTION 2026

NEW JERSEY, JULY 2, 3 & 4 - 2026

HEALTHCARE CAREER FORUM

STUDENTS & FAMILY EVENT

EMPOWERING FUTURE HEALTHCARE PROFESSIONALS



JULY 4th, 2026
SATURDAY
8 AM ONWARDS



New Jersey Convention &
Exposition Center,
97 SUNFIELD AVE. EDISON, NJ 08837

To Register: fetna-convention.org



Preparing for a
healthcare career



Research
Opportunities



Extracurriculars
that matter



Networking &
Mentorship



fetna-convention.org



cme@fetna.org



fetna.org



[fetnaconvention](https://www.facebook.com/fetnaconvention)



[FeTNA](https://www.youtube.com/FETNA)



[fetna.tamil](https://www.instagram.com/fetna.tamil)





பீனிக்ஸில் உறியடி 2026

சித்திரைத் திருவிழா - பாரம்பரியமும் மகிழ்ச்சியும் கலந்த விழா

2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று தொடங்கும் தமிழ்ப் புத்தாண்டு, "பராபவ" (Parabhava) ஆண்டாகும்.

இந்த நன்னாளில், நம்முடைய வாழ்க்கையில் புதிய தொடக்கங்களையும், நம்பிக்கையையும், வளர்ச்சியையும் கொண்டு வரட்டும்.

சித்திரை மாதத்தின் முதல் நாள், நம் பாரம்பரியத்தின் பெருமையையும், குடும்ப உறவுகளின் மகிழ்ச்சியையும் நினைவூட்டும் திருநாளாகும். கோலம், கனிவகைகள், அறுசுவை உணவு ஆகியவற்றுடன் நம் வீடுகள் ஆனந்ததால் நிரம்பும். அரிசோனா தமிழ்ச் சங்கம் நடத்திய தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டமான - உறியடி ஏப்ரல் 12ம் தேதி பீனிக்ஸில் நடைபெற்றது.

இந்த விழாவில் குழந்தைகளும் பெரியவர்களும் ஒன்றிணைந்து பல்வேறு விளையாட்டுகளில் உற்சாகமாக கலந்து கொண்டனர். உறியடி நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்ததுடன், ஓட்டப்பந்தயம், சாக்

ரேஸ், லெமன் அண்ட் ஸ்பூன், ஸ்மெல் அண்ட் டெல், மியூசிக்கல் சேர் போன்ற விளையாட்டுகள் மகிழ்ச்சியை அதிகரித்தன. குழு நிகழ்வுகளாக நடந்த கயிறு இழுத்தல், தண்ணீர் ஓட்டம், ஊசி நூல் கோர்த்தல் மற்றும் கார்னிவல் வகை பந்து எறிதல், வளையம் எறிதல் போன்ற விளையாட்டுகள் அனைவரையும் ஈர்த்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

மேலும் பல போட்டிகளும் இந்த விழாவின் முக்கிய அம்சமாக அமைந்தன. திருக்குறள் பாராயணப் போட்டியில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு, அவர்கள் சொல்லிய குறள்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பண்பரிசுகள் வழங்கப்பட்டன. ஓவியப் போட்டி சாண்ட்லர் மற்றும் பீனிக்ஸ் ஆகிய இரண்டு இடங்களில் நடத்தப்பட்டு, சுமார் 80 குழந்தைகள் பங்கேற்றனர். மேலும், புகைப்படப்



அனைவரையும் கவர்ந்தது. சுமார் 650 பேர் கலந்து கொண்டு, அன்பும் ஆரோக்கியமும் நிரம்பிய உணவு அனுபவத்தை ரசித்தனர். 60 தன்னார்வலர்கள் மிகுந்த பாசத்துடனும் அக்கறையுடனும் உணவை பரிமாறி, விருந்தோம்பலின் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினர்.

தமிழ் மரபுக் கலைநிகழ்ச்சிகள் விழாவை மேலும் சிறப்பித்தன. கும்மி, கோலாட்டம், ஓயிலாட்டம், பறை, சிலம்பாட்டம் மற்றும் பாரதநாட்டியம் போன்ற தமிழ் மரபுக் கலைகள் அரங்கேறி, பார்வையாளர்களை கவர்ந்தன.

மொத்தத்தில், திருக்குறள், ஓவியம், சமையல், புகைப்படம், ஹைக்கூ கவிதை மற்றும் கோலம் போன்ற பல்வேறு போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டு, வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய வெற்றிக்கு தன்னார்வலர்களின் tireless முயற்சிகளும் அர்ப்பணிப்பும் முக்கிய காரணமாக அமைந்தது. குழந்தைகளும் பெரியவர்களும் ஒன்றிணைந்து பாரம்பரியத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டாடிய மறக்கமுடியாத நாளாக இந்த விழா அமைந்தது.

இந்தப் புத்தாண்டு, உங்கள் வாழ்க்கையில் ஆரோக்கியம், செழிப்பு, அமைதி, மற்றும் வெற்றியை வழங்கட்டும். நம் சமூகத்தில் ஒற்றுமையும் முன்னேற்றமும் வளரட்டும்.

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

போட்டி (20 பேர்), ஹைக்கூ கவிதைப் போட்டி (20 பேர்), கோலப் போட்டி (20 பேர்), பாரம்பரிய சமையல் போட்டி (22 பேர்) ஆகியவற்றிலும் சிறந்த பங்கேற்பு காணப்பட்டது. குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டியில் 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு விழாவிற்கு சிறப்பு சேர்த்தனர்.

வாழையிலையில் பரிமாறப்பட்ட அறுசுவைக் கல்யாண விருந்து மற்றும் பனிக்கூழ் விநியோகம்



ஐவியங்கள்



காயத்ரி




காயத்ரி



பிரகதி பிரபு



கனிஷ்கா பிரபு



கனிஷ்கா பிரபு



FITEN

FeTNA International Tamil
Entrepreneur Network

FITEN - EDISON 2026

FeTNA 39' TH TAMIL CONVENTION



SUBMISSION DEADLINE
ON JUNE 12, 2026
REGISTRATION REQUIRED

FINALISTS PRESENTATION
ON JULY 2, 2026
AT FITEN EDISON

JULY 2, 2026 THURSDAY 8:30 AM (EST) ONWARDS
NEW JERSEY CONVENTION AND EXPOSITION CENTER,
97 SUNFIELD AVE, EDISON, NJ 08837



தொழில் முனைவோம் ! தொடர்ந்து வளர்வோம் !!!

To Register: <https://fiten.org>

fiten.org | fetna.org [f fetnaconvention](https://facebook.com/fetnaconvention) [FETNA](https://youtube.com/FETNA) [fetna.tamil](https://instagram.com/fetna.tamil)

தீருக்குறள் நமக்கு கற்பிக்கும் நல்ல ஒழுக்கங்கள்

தீரு. லக்சன் நிலை 8

செவ்வாசை
8th Grade

தீருக்குறள் நமக்கு கற்பிக்கும் நல்ல ஒழுக்கங்கள்

குறிப்புச் சட்டகம்

பின்னணி:

பொருள்:

1. ஒழுக்கத்தின் உயர்வு
2. இனிய சொற்கள் பேசுதல்
3. பொருளை எண்பது பண்பு
4. இன்னா செய்வாமை
5. கல்வி

படிபுறரை:

சுருக்கம்:

தீருக்குறள் மனிதன் உலகில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கான வாழ்விடநெறிகளை கொடுத்திருக்கிறது. குறிப்பாக ஒழுக்கத்தை சார்ந்தானாக மாற்றுவதில் "ஒழுக்கம்" எவ்வாறு முக்கியமானது என்பதைத் தீருக்குறள் பல இடங்களில் கூறியுள்ளனர்.

பொருள்:
ஒழுக்கத்தின் உயர்வு:

"ஒழுக்கம் விழுந்த தரலான ஒழுக்கம் உயரினும் ஒப்பும் பல"

ஒழுக்கம், ஒழுங்குக்கு உயிரை விட மேலானது. கல்வி, செல்வம் ஆகியவற்றை விட ஒழுக்கம் ஒழுங்கை உயர்ந்தி காட்டும்.

இனிய சொற்கள் பேசுதல்:

"இனிய உறவாக இன்னாத கூறார் கனியாகப் பாய் கவின்தந்து."

கனியான சொற்கள் இருக்கும் போது உணர்வுகளான சொற்கள் தீவிரமாக இருக்கின்றன. இதை மீட்டி கொடுக்க வேண்டும். உணர்வுக்கு சமம் என்பதற்கு உணர்வு உயர்ந்தி காட்டும்.

பொருளை எண்பது பண்பு:

"அதிகமான தூங்கும் நிலைபோல தும்பை இகழ்வார் பொருத்தல் தலை"

தூண்டுதல் தோண்டிப்பறையும் தூங்கிக்கொள்ளும் நிலை போல தும்பை இகழ்வார் பேசுபவரையும் தூங்கிக் கொள்ள வேண்டும்.

இன்னா செய்வாமை:

"இன்னா செய்தானை ஒருதலை அவந்தானை நன்மைப் செய்து விடல்."

ஒருவர் தமக்கு தீமை செய்யும் போது தீமை செய்தவர் நாணம் விடுவதாக நன்மை செய்ய வேண்டும்.

கல்வி:

"நற்க கட்டி கற்பனைய கற்பனின் நிற்க அருளு தக"

நல்ல நூல்களை பின்பிட்டு இன்னாமை கற்பித்தல், கற்பித்தல் படி வாசி வேண்டும்.

படிபுறரை:

தீருக்குறள் கூறும் உயர்வுகளை நெறிகளை படிபடி செய்தல் மட்டும் பார்க்காமல். அதன் படி வாசி வேண்டும். இதன் மூலமாக ஒரு சிவந்தவனாக சிவந்தவரை உறவாகக் கொடுக்கும்.

நன்றி,
செவ்வாசை

பேர்களால் உலகமும் மக்களும் சந்திக்கும் பாதிப்புகள்

தீரு. நேத்ரா, நிலை 8

பேர்களால் உலகமும் மக்களும் சந்திக்கும் பாதிப்புகள்

1. முன்னணி:

பேர் என்பது நூல்களுக்கு அல்லது சூழல்களுக்கு இடையே நடக்கும் அழகம் ஏற்றிய உணர்வுகளை மீட்டும் அழகம். இது மக்களின் அழகத்தை உலக அமைதியையும் கட்டுவதாக பாதிக்கும்.

2. உண்மையான நடக்கிறதா?

பேர் நடப்பதற்கு சில முக்கிய காரணங்கள்: நிலப்பரப்பு, இயற்கை அளவுகள் (எண்மீட்டர், நீர்), அரகியல் அளவுகள், பொருளாதார அளவுகள், மது அளவுகள், மற்றவை அல்லாத ரீதியான பண்பு அளவுகள்.

3. பேரிடரால் ஏற்படும் பாதிப்புகள்:

உலகமற்றில் பல பேர்கள் நடந்துள்ளன. சில குறிப்பிடத்தக்க பேர்கள்: முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள், மனிதப் போர். அனைத்து பேர்களிலும் எண்ணற்ற பேர் வீரர்கள், அப்பாவி பொதுமக்கள் இறந்துள்ளனர்.

உலகமற்றில் பின்னடைவு

பேரிடம் நடவடிக்கைகள் பொருளாதாரம் பெரும் பொருள் செலவை சந்திக்கிறது. பணம் அழகம் அளவுகள் பயன்படுகிறது. இதனால், மக்களுக்கு தேவையான கல்வி, மருத்துவம், கட்டமைப்புகள் தேவையான பணம் கிடைப்பதில்லை.

உலகமற்றில் அழகம்

மக்களின் வீடுகள், மருத்துவமனைகள், கோபுரங்கள், சாலைகள், கட்டிடங்கள் பேரிடரால் அழிக்கப்படுகின்றன. இது மக்களின் அழகத்தை மிகவும் பாதிக்கிறது.

உலகமற்றில் பாதிப்புகள்

பேர் சற்றுச்சூழல்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. காடுகள் அழிக்கப்பட்டு, நீர்நிலை மறைக்கப்பட்டு, உயிரினங்கள் அழிக்கின்றன. விவசாய நிலம் குறிசு நிலம் ஆகின்றன.

உலகமற்றில் உலகமற்றில் பாதிப்புகள்

பேரிடரால் சூழல்களையும் எதிர்கால உலகமற்றில் மிகவும் பாதிக்கப்படுகின்றன. பெரும்பாலான அழகம் அனைத்து ஆகின்றன. கல்வி மட்டும் பாதிக்கிறது. பணம், மன உளைச்சல், தகவல் அழகம் பொருளாதார சந்திக்கின்றன.

4. இன்னும் நிலமற்றில்

இன்று, இரண்டு மீட்டர் இன்னும் அமெரிக்காவும் பேர் இறந்தவர்கள். இதனால், பெரும்பாலான அழகம் கிடைக்கவில்லை. அது நூல்களில் பல பேர் இறந்துள்ளனர். எண்மீட்டர் உலகமற்றில் ஏற்பட்டால், உலக அமைதியை பாதிக்கிறது.

5. முன்னணி:

பேர் என்பது அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு அல்ல. இது பெரும் அழகம் ஏற்படுத்தும் அழகம் இல்லாமல், உலக அமைதியும் மக்களின் அமைதியும் பாதிக்கப்படும். இதற்கு பதிலாக, மகாபல கார்ப்பிரிண்டி அழகத்தில், அனைத்து அழகம் அழகம் பேச்சு அழகம் மூலம் உலக பிரச்சனைகளை தீர்க்கலாம். நன்றி.



FITEN

FeTNA International Tamil
Entrepreneur Network

FITEN - EDISON 2026

FeTNA 39'TH TAMIL CONVENTION



Tamil Business Directory Launch

STRENGTHENS TAMIL BUSINESS NETWORK, LOCAL AND GLOBAL,
FOSTERING COLLABORATION AND SHARED SUCCESS.

BENEFITS

ENGAGE INVESTORS | TECHNOLOGY LEAD
EXPAND NETWORKING | COMMUNITY ENGAGEMENT

JULY 2, 2026 THURSDAY 8:30 AM (EST) ONWARDS
NEW JERSEY CONVENTION AND EXPOSITION CENTER,
97 SUNFIELD AVE, EDISON, NJ 08837



தொழில் முனைவோம் ! தொடர்ந்து வளர்வோம் !!!

To Register: <https://fiten.org>

🌐 fiten.org | fetna.org | [f](https://facebook.com/fetnaconvention) [fetnaconvention](https://facebook.com/fetnaconvention) | [FeTNA](https://youtube.com/FETNA) | [© fetna.tamil](https://twitter.com/fetna.tamil)



நான் கொள்ளும் கர்வம் நீ...

அவள் பதிலே சொல்லவில்லை. அடுப்பில் எரியும் நெருப்பு மனதுக்குள் இடம் பெயர்ந்து விட்டதோ எனும் படி மனதுக்குள் கோப நெருப்பின் வெம்மையை உணர்ந்தாள் . திடீரென இப்ப எப்படி நம்ம ஞாபகம் வந்ததாம். நேத்திக்கு வரைக்கும் நம்ம யாருன்னு கூட தெரியல.. இன்னனைக்கு மட்டும் என்ன திடீர் பாசம்??

அவள் பதில் சொல்லாமல் வெறித்துப் பார்ப்பதை உணர்ந்தவன், "பூரணி ..நீ என்ன நினைக்கிறனு எனக்கு நல்லா புரியுது.. அவங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான்.. உனக்கு இந்த கோபம் ஆகாதுடா..அதுவும் உனக்குள்ள நம்ம பாப்பா வளருகிற இந்த நேரம் இவ்வளவு கோவம் உனக்கு ஆகவே ஆகாது.. புரிஞ்சுக்கடா தங்கம்..", அவன் சமாதானப்படுத்த அவள் திரும்பி அவனை முறைத்தாள்.

"சரிடா சரிடா ..பொறுமையா பேசிக்கலாம் விடு.. அதுக்கு தான் இன்னும் நாள் இருக்குல .." என்றான். அப்போதும் அவள் பதில் சொல்லவில்லை .கடந்து வந்த காலங்கள் அவள் மனதிற்குள் திரைப்படமாய் ஓடியது.

"என்னைக்கு இருந்தாலும் எங்க வசந்தி என் தம்பிக்கு தான்", அக்கா எப்பொழுதும் பெருமையாக சொல்லிக் கொண்டு திரிந்த நேரம் அது. உறவிற்குள் திருமணம் முடிப்பது அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. பூரணி அவனுடன் கல்லூரியில் ஒன்றாய்ப் பயின்றவள். ஆரம்பத்தில் அவள் மீது அவனுக்கு பெரிய ஈர்ப்பென்று ஒன்றுமில்லை. நாட்கள் செல்ல செல்ல அவளது துடிப்பும் உற்சாகமும் அவனையும் தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது. அவள் யார் என்று அவனைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

அவன் மனதை முதலில் அவனது நண்பன் தான் கண்டு பிடித்து அவனுக்கு அறிமுகப்படுத்தினான்.

"யாருடா இந்த பொண்ணு ..எப்ப பாத்தாலும் சிவகாசி பட்டாசுல நெருப்பு பத்த வச்ச மாதிரி பட படன்னு வெடிச்சுக்கிட்டு.. இது கூட படிக்கிறதெல்லாம் இப்படியா குதிச்சுக்கிட்டு இருக்குது??"

"படிக்கிற காலத்துல இப்படித்தான் இருக்கலாம்.. பின்ன அடக்கம் ஒடுக்கமா இருக்க இதென்ன பொண்ணு பாக்கற விசேஷமா?" கண்களில் ரசனையுடன் அவன் சொல்ல,

அதிகாலை நேரம். மேகங்களின் விளிம்பில் சூரியனின் ஈஸ்ட்மென் நிற வெளிச்சப் பரவல். பால்காரனின் மணி சத்தம், காய்கறி விற்பவரின் வியாபார சத்தம் என்று கலவையாய் அன்றைய பொழுது விடிந்தது. சூரியனின் வெளிச்ச சிதறல்கள் ஜன்னல் வழியே வந்து அவர்களது வீட்டில் கோலமிட்டு இருந்தது. மனிதர்களின் மனம் கூட இதுபோல் வெளிச்சமாய், விசாலமாய் இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும்.. அவளுக்குள் சலிப்பின் ஊர்வலம். அன்று காலையில் எழும்போதே அவளது மனது சரியே இல்லை . நேற்று இரவு நடந்த அனைத்தும் அவள் மனதில் படம் போல் ஓடியது.

"பூரணி.. ஒரு முக்கியமான விஷயம்.. அக்கா போன் பண்ணுச்சு ..வசந்திக்கு இந்த வார கடைசில விஷேஷம் வச்சிருக்காம் .. நம்மள கண்டிப்பா வர சொல்லுச்சு.. போயிட்டு வருவோமா ..", அடுப்பு மேடையில் சாய்ந்து நின்று அவள் சுட்டு தந்த தோசைகளை உண்டபடி அவன் சொல்லிக் கொண்டிருந்தான்.

"தம்பி..உன் முழியே சரி இல்லையே ..நானும் பார்த்துகிட்டு தான் இருக்கேன்.அவ கடந்து போனாலே உன் முகத்துல பல்பு எரியுதே .. என்னடா நடக்குது ???" இனம் இனமறிந்தது."

அதெல்லாம் ஒண்ணுமில்ல ..ஏதாச்சும் உளறாதே "அவன் முகச் சிவப்புடன் மறுத்தான்.

" அடேய்ய்ய்ய .. மச்சான் மாட்டிகிட்டான்..." நண்பனின் உற்சாக குரலில் அவன் மேலும் சிவந்தான்.

" அவகிட்ட சொல்லிட்டியாடா?"


இன்னும் இல்ல ..இப்போ ஏதோ பொதுவா பேசறா..நான் இப்பி னு சொல்ல போயி, அவளோட நட்பும் காணாம போகணுமா.. ஒன்னும் வேணாம் சாமி .. இருக்கறது போல இருக்கட்டும்!!"

அன்றிலிருந்து அவள் அவனைக் கடக்கும் பொழுதெல்லாம் பார்வைக்கும் வலிக்குமோ எனும்படி மென்மையாய் அவளை வருடும் பார்வையிலேயே வாழத் தொடங்கினான்.

அவளிடம் மனம் திறக்கும்படி சொல்லிய நண்பர்களிடமும், என் காதல் சொல்லப் படாமல் போனாலும் போகட்டும், அவள் மனம் காயப்பட்டு விடக் கூடாது என்று மறுத்து விட்டான்.

ஒருநாள் அவர்களது கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட குழுவும், அரிமா சங்கமும் இணைந்து நடத்திய ரத்ததான முகாம் நடந்தது. அவள் தன் தோழிகளுடன் ரத்ததானம் செய்ய முன்வந்து இருந்தாள் ரத்தம் கொடுத்து விட்டு எழுந்தவள் அப்படியே மயங்கி சரிந்தாள்.. உடன் வந்து தோழியர் என்ன ஏது என்று நடந்ததை உணரும் முன்பே ஓடிவந்து அவளை மடி தாங்கியவன், "பூரணி..என்ன ஆச்சும்மா உனக்கு..எழுந்துக்கோ பூரணி.." என்று பதறித் தவித்தான் முகத்தில் தண்ணீர் தெளித்து அவளை ஆசுவாசப்படுத்திய செவிலியர், "ஒண்ணும் இல்ல.. ஏதோ வீக்னஸ்.. மயங்கிட்டாங்க அவ்வளவுதான்.. நீங்க பதறாதீங்க" என்று அவனைத் தேற்றினார்.

உடன் வந்த தோழியர் மூலம் நடந்ததை அறிந்தவள், மறுநாள் அவளிடம் வந்து நன்றி கூறினாள் நேத்திக்கு ஏதோ தலை சுத்தின மாதிரி இருந்தது மயங்கி விழுந்துட்டேன்.. நீதான் தண்ணி எல்லாம் தெளிச்சு என்னை எழுப்பி விட்டன்னு பிரண்ட்ஸ் சொன்னாங்க.. ரொம்ப தேங்க்ஸ் " என்று நன்றி உரைத்தாள். வழக்கம்போல மௌனமான



**செல்வ கிருத்திகா
கௌரிநாதன்**
SFBATM

புன்னகையுடன் அதை அங்கீகரித்தவன் " உடம்ப பாத்துக்கோ ", என்று மட்டும் சொல்லிவிட்டு நடந்து விட்டான்.

காலமும் நேரமும் யாருக்கும் காத்திராமல் விரைந்து ஓடியது. கல்லூரியின் இறுதி ஆண்டு அவர்கள் வகுப்பில் வட இந்திய நகரங்களுக்கு சுற்றுலா சென்றார்கள். அந்த ரயில் பயணம் அவர்களது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. நண்பர்களுடன் சேர்ந்து வார்த்தை விளையாட்டு, சீட்டு கட்டு விளையாட்டு என்று விளையாடிக் கழித்தவர்கள், ஒரு கட்டத்தில் நண்பர்கள் அனைவரும் அயர்ந்து உறங்கிய போதும் உறக்கம் வராமல் பேசிக்கொண்டு பயணித்தனர்.

"வருஷம் போனதே தெரியல..இதோ ஆச்சு.. இன்னும் நாலு மாசத்துல படிச்ச முடிக்க போறோம் அதுக்கப்புறம் என்ன செய்ற ஐடியாவில் இருக்கற

"கேம்பஸ் இன்டர்வியூல செலக்ட் ஆகி ஆச்சு.. வேலைல ஜாயின் பண்ண வேண்டியதுதான்.. நீ ??"

"நானும் தான் ..நீயும் நானும் ஒரே கம்பெனியில் தானே செலக்ட் ஆகி இருக்கோம்?"

"ஆமாம்..பார்க்கலாம் எந்த பேட்ச் போடுறாங்கன்னு தெரியல.."

இந்த ரீதியில் அவர்களது உரையாடல் தொடர்ந்தது. அவர்களது குடும்பம் விருப்பங்கள் வெறுப்புகள் என்று ஆகாயத்தின் கீழ் இருக்கும் அனைத்தையும் பற்றி பேசி சிரித்தார்கள். உரையாடலின் இறுதியில் அவர்களது நட்பில் ஒரு நெருக்கம் தோன்றியதை இருவருமே உணர்ந்தார்கள். அந்த சுற்றுலா இருவரது நட்பிலும் புதிய புதிய பரிணாம வளர்ச்சியை கொண்டு வந்தது.

பட்டாம்பூச்சிகளாய் திரிந்த கல்லூரி காலமும் முடிவுக்கு வந்தது இருவரும் பணியில் சேர்ந்தார்கள். கல்லூரியின் நட்பு அலுவலகத்திலும் தொடர்ந்தது.

ஒரு நாள் மதிய உணவுக்கு சந்தித்தபோது அவன் மிக தீவிரமாக யோசித்துக் கொண்டிருப்பதைக் கண்டவள், " என்ன பிரச்சனை ? முகமே சரியில்ல? " என்று விசாரித்தாள்.

"இல்ல.. ஊர்ல இருந்து அக்கா போன் பண்ணினாங்க.. அவங்க பொண்ண நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு எல்லாரும் ஆசைப்படுறாங்கன்னு சொன்னாங்க.. அதான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன் " என்றவன், " நீ என்ன நினைக்கிற?? " என்று கேட்டான்.

முகம் இருள, "நான் சொல்வதற்கு என்ன இருக்கு? உனக்கு பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கோ.. உன் இஷ்டம் தானே", என்றான்.

அவள் கண்களுக்குள் உற்றுப் பார்த்தவன், "நான் வேற யாரையோ கல்யாணம் பண்ணிக்கிறதுல உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையா?!", என்று கேட்டான்.

அவன் கண்களை சந்திப்பதை தவிர்த்து எங்கோ பார்த்தபடி, "எனக்கு என்ன பிரச்சனை?" என்று சொல்லும் முன்பே அவளது கண்களில் கண்ணீர் நிறைந்தது.

சட்டென அவள் கைகளை பற்றியவன், "ஆனா எனக்கு கஷ்டம் ஆச்சே.. என்னோட நாலு வருஷ காதல காதல விட்டுட்டு எப்படி திடீர்னு இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணறது ..ம் ..? என்று புன்சிரிப்புடன் கேட்டான்.

கண்ணீரை மறந்து விழி அகல அவனைப் பார்த்தவன், "என்னது நாலு வருஷ காதலா?" என்று விழித்தான். "ஆமா.. முதல் வருஷம் உன்னை நான் என்னைக்கு நம்ம கிளாஸ்ல பாத்தேனோ அன்னையிலிருந்து நீதான் என் உயிர்.. அது உனக்கு புரியல. நான் என்ன பண்ண முடியும்?" என்று சிரித்தான்.

"சொல்லவே இல்ல?" என்ற ஆச்சரியமாய் கேட்டவளிடம், "ம்..இப்ப முட்டை கண்ண முழிச்சு பாரு.. எங்க உன் கிட்ட சொன்னா உன்னோட பிரெண்ட்ஷிப்பும் இல்லாம போயிருமோன்ற பயத்திலேயே சொல்லாமல் மறச்சிடேன்" என்றான்.

"அடப்பாவி.. அதுக்காக இத்தனை வருஷமும் சொல்லாம இருப்பியா.." என்று ஊடல் கொண்டவளிடம், "பயமா இருந்துச்சு..அதான்.." என்று அசடு வழிந்தான்.

புன்னகையும் கண்ணீருமாய் முறைத்தவள், முடியாமல் சிரித்து விட்டாள்.

அவர்களது திருமணம் அவ்வளவு எளிதாய் நடந்துவிடவில்லை அவனது வீட்டில் அவர்களை ஏற்றுக்கொள்ளவே மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து விட்டார்கள்.

அவர்கள் வீட்டு பெண்ணின் மனம் கோணி விடக் கூடாதாம். வீட்டில் பிறந்த பெண்ணை பற்றி நினைத்துப் பார்த்தவர்கள் வீட்டில் வாழ வரும் பெண்ணின் மனதைப் பற்றி மறந்து போனது என்னவோ காலத்தின் கொடுமைதான். அவளது வீட்டில் அந்த அளவுக்கு எதிர்ப்பு இல்லை என்றாலும் முழு சம்மதமும் இல்லை. திருமணம் செய்து வைத்ததோடு எங்கள் கடமை முடிந்தது என்று விலகிக் கொண்டார்கள்.

திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு குழந்தை இல்லை என்ற என்பது மிகப்பெரிய குறையாகவே பார்க்கப்பட்டது. பொதுவான உறவுகளின் திருமணங்களுக்கு, பொதுவான உறவினர்களின் வீட்டு வைபவங்களுக்கு சென்றவர்கள் பல இடங்களில் அவமானப்படுத்தப்பட்டு திரும்பினார்கள்.

"பெத்தவ வயிற எரிய வச்ச சேர்ந்தவ வயிறு எப்படி திறக்கும்?!"

என் பொண்ண கட்டி இருந்தா சீரா சிறப்பா வாழ்ந்திருப்பான் தேடி தேடி கொண்டு வந்த புண்ணியவதி இன்னும் சும்மா தான் இருக்காளா "

உறவுகள் நாவில் விஷம் தடவி பேசினார்கள்.

மனதை காயப்படுத்தி அதில் மகிழும் உறவுகள் நமக்கு வேண்டியதே இல்லை என்று முடிவுடன் 'எனக்குநீ..உனக்குநான்' என்று வாழ்தொடங்கினார்கள் . ஒருநாள் காலையில் கண்விழித்தவள் திடீரென மயங்கிச் சரிய, அவளை அள்ளி எடுத்தவன் பதறிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.

மருத்துவர் சொன்ன செய்தியில் உலகை வென்ற மகிழ்ச்சியில் குதித்தவன் அவளை கண்ணுக்குள் வைத்து தாங்கினான். சற்றே மேடிட்ட வயிற்றை மெதுவாகத் தடவிப் பார்த்தவன், "உங்க அப்பா மாதிரி ஏமாளி இந்த உலகத்திலேயே கிடையாது" என்று குழந்தையுடன் மனதோடு பேசினான்.

தலை முடி கலைந்து நெற்றியில் படிய பிடிவாதக்கார குழந்தை போல் அருகில் உறங்கிக் கொண்டிருந்தவனைத் திரும்பிப் பார்த்தவன், "இவனுக்காக எது தான் கூடாது என்று புன்னகைத்துக் கொண்டாள் . காலை நேர பரபரப்பில் இருந்தவன் அவள் முகம் பார்ப்பதும், தயங்குவதுமாய் இருந்தான் . மௌனமாய் சிரித்துக்கொண்டவள், "நேரமாச்சு தங்கம் ..சீக்கிரம் சாப்பிட வா .. அப்புறம் ரோடுல போறவன எல்லாம் கத்திகிட்டே டிரைவ் பண்ணுவ" என்றான்.

சாப்பிட அமர்ந்தவன் ஏதோ யோசனையோடு இருப்பதைக் கவனித்தவன் மெல்ல அருகில் வந்து அவனைத் தன் வயிற்றோடு சேர்த்து அணைத்துக் கொண்டவள், "என் பெரிய பிள்ளை ஆசை படறதால், நானும் என் சின்ன பிள்ளையும் விசேஷத்துக்கு வரோம் .. இப்போ சந்தோஷமா "என்றாள். இது தான் அவள் ..அவன் முகம் வாட சகிக்காதவள் . அவள் விருப்பங்களை விட, அவளது உணர்வுகளை விட, அவளை அதிகமாய் நேசிப்பவள். அவளை எத்தனையோ மனம் நோக பேசியவர்களையும், அவனது உறவினர் என்பதால் மன்னிக்கக் கற்றவள்.

அவளைப் பெற்றவரே என்றாலும் அவளை ஏற்றுக்கொள்ளாதவரை பிரிந்து நிற்பவள்

மௌனமாய் அவளை நிமிர்ந்து பார்த்தவன்,

"உனக்கு கஷ்டமா இல்லையா டா" என்றான்

"ம்ஹூம் ..என் தங்கத்தோட கௌரவம் அத விட பெருசு" என்று சிரித்தவளின் வயிற்றில் கண்ணீருடன் முகம் புதைத்துக் கொண்டாள் .

வளைகாப்பு விழாவுக்கு வந்தவர்களைக் கண்டவர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டார்கள் .எதையும் கண்டு கொள்ளாமல் அவன் கை பற்றி நடந்தாள்.

"எத்தனை மாசம் "மாமியார் யாரிடமோ கேட்பது போல் கேட்டாள்.

"மசக்கை எல்லாம் குறைஞ்சிருக்கா?", அவனது அண்ணன் மனைவி பட்டும்படாமல் விசாரித்தாள்.

"கட்டிக்கிட்டு வந்தது சரி இல்லனாலும், கூட பிறந்தவன் விட்டு குடுக்க முடியுமா ?", அவனது அக்கா தன் குணம் காட்டினாள்.

அவன் கை இறுக்கத்தில் அவனது மன இறுக்கம் உணர்ந்தவள், ஒன்றும் பேசாதே என்பது போல் தலை அசைத்தாள். குரல் கரகரக்க நாம வந்தது தப்பு குட்டிமா .. என்னை மன்னிச்சிரு என்றவனிடம், "விடு தங்கம் ..நான் ஒன்னும் நினைச்சிக்கல " என்று புன்னகைத்தாள்.

வளைகாப்பு தொடங்கியது .9 மாத வயிற்றோடு பம்மி நடந்து வந்த வசந்தி, இவளை பார்த்ததும் திகைத்துப் பின் புன்னகைத்தாள்.

வயதில் மூத்த சுமங்கலிகள் வளையல் அடுக்க ஆரம்பித்தார்கள்

"பொண்ணு கழுத்துல அட்டியலை காணோம்.. ஏண்டி வசந்தி .. இன்னும் உங்க அப்பனுக்கு காடு விளையலியா ??? கல்யாணத்துல போட வேண்டிய 5 சவரன் இன்னும் காணலியே பகுமானமா வளையலை அடுக்கிட்டு உக்கார்ந்திருக்கான்.." வசந்தியின் மாமியார் தன் கட்டைகுரலில் நடுசபையில் பிலக்கணம் படித்தாள்.

பெண்ணை பெற்றவர்களின் முகத்தில் இருள் படிந்தது.

"அது வந்து..அம்மா.." வசந்தியின் அம்மா ஏதோ சொல்ல வந்தாள்.

நொடியில் முடிவெடுத்த பூரணி, கண் இமைக்கும் நேரத்தில் தன கழுத்தில் இருந்த 8 சவரன் நகையை கழற்றினாள்.

அவன் கையை பிடித்து இழுத்தக் கொண்டு முன்னாள் வந்தவள், "அவரிடம் புது டிசைனா பார்த்து வாங்கிட்டு வர சொல்லிட்டு, நகையை போடும் முன்னமே மறந்து போயி மனையில் உக்கார வச்சிட்டிங்களா அண்ணி " என்று காலம் காலமாய் பழகியவள் போல் கேட்டபடி வசந்தியின் கழுத்தில்



நகையை அணிவித்தாள்.

மற்றவர் சொல் பொறுக்காமல் அவள் ஓரமாய் இருந்தது அவளது நகையை யாரும் பார்த்து இருக்க முடியாமல் தடுத்திருந்தது.

11 வசந்தியின் பிறந்த வீடு ஏதும் சொல்லும் முன்னர், வா வசந்தி ...உனக்கு டிசைன் பிடிச்சிருக்கா என்று இயல்பாய் பேசியபடி அவள் கை பற்றி " காட்டி கொடுத்து விடாதே " என்று அவசரமாய் முணுமுணுத்தாள்.

மாமியார் நகையின் அழகில் ஆழ்ந்து விட, அவனது வீட்டினரின் கண்ணீர் யார் கவனத்திலும் படாமல் தப்பியது.

விழா முடியும் வரை சிரித்த முகமாய் நின்றிருந்தவள், துளி தண்ணீர் கூட அருந்தாமல் அவன் கை பிடித்து வெளியேறினாள்.

மௌனமாய் அவளைப் பார்த்தவளின் கண்களில் வழிந்த காதல், "நான் கொள்ளும் கர்வம் நீ" என்றது.



அயோவா தமிழ்ச்சங்கம்

அயோவா தமிழ்ச்சங்கம் (ITA) 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு இலாப நோக்கமற்ற தமிழ்ச் சமூக மற்றும் கலாசார அமைப்பாகும். 2011 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட இச்சங்கம், அயோவாவில் வாழும் தமிழ் நண்பர்களின் ஒன்றிணைந்த முயற்சியால் உருவானது. தொடங்கப்பட்ட நாள்முதல், உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் அர்ப்பணிப்பும் ஆதரவும் காரணமாக சங்கம் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது.

அயோவா மாநிலம் முழுவதும் தமிழ் மொழி, கலாசாரம், கலை, கல்வி மற்றும் சமூகப் பணிகளைப் பேணியும் வளர்த்தும் வரும் இச்சங்கம், தமிழர் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தமிழின் மரபு, பண்பு மற்றும் மதிப்புகளை வளர்ப்பதோடு, தமிழர்கள் ஒன்றிணைந்து தங்கள் கலாசார வேர்களை கொண்டாடும் ஒரு உறுதியான தளமாகவும் இச்சங்கம் திகழ்கிறது.

எங்கள் சங்கத்தின் பாரம்பரிய கலைக்குழுவின்

மூலம் பறை மற்றும் சிலம்பம் போன்ற தமிழர் மரபுக் கலைகள் கற்பிக்கப்படுகின்றன. தற்போது சுமார் 100 உறுப்பினர்களும், 50க்கும் மேற்பட்ட மாணவர்களும் இக்கலைப்பயிற்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.

அயோவா தமிழ் பள்ளி (ITP) என்பது சங்கத்தின் முக்கியமான முன்னெடுப்புகளில் ஒன்றாகும். டெஸ் மொய்ன்ஸ் நகரில் வசிக்கும் குழந்தைகளுக்கு தமிழ் மொழிப் பயிற்சி வழங்கும் வார இறுதி பள்ளியாக இது செயல்படுகிறது. தற்போது இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் கற்று வருகின்றனர். இளம் தலைமுறையினர் தங்கள் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டுடன் தொடர்ந்து இணைந்திருக்க இப்பள்ளி முக்கிய பங்காற்றுகிறது.

மேலும், இந்த ஆண்டில் "Student Circle" என்ற புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இது சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கான அமெரிக்க கல்வி, கல்லூரி சேர்க்கை, கல்வி வாய்ப்புகள் மற்றும் மாணவர் முன்னேற்றம் தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்ளும் ஒரு பயனுள்ள தளமாக செயல்படுகிறது.





நியூ யார்க் ஆல்பனி தமிழ்ச்சங்கத்தின் வசந்தம் விழா – 2026

அமெரிக்காவின் ஆல்பனி பெருநகரில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் ஆல்பனி தமிழ்ச் சங்கத்தின் சார்பில், 2026 ஏப்ரல் 18 அன்று நடைபெற்ற வசந்தம் விழா, மகிழ்ச்சி பொங்கிய ஒரு இனிய பண்பாட்டுத் திருவிழாவாக அமைந்தது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத்திருநாளை முன்னிட்டு நடைபெறும் இந்த விழா, தமிழ் மரபின் மணத்தையும் சமூக ஒற்றுமையின் அழகையும் ஒருசேரக் கொண்டாடும் ஒரு சிறப்பான மேடையாகத் திகழ்கிறது.

இந்த ஆண்டு விழா தமிழ்த்தாய் வாழ்த்தோடு இனிதே தொடங்கியது. சங்கத் தலைவர் திருமதி. அர்ச்சனா, அன்பும் மரியாதையும் கலந்த வரவேற்புரையால் அனைவரையும் இதமாக வரவேற்றார். தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள், இனிய இசை, அழகிய நடனங்கள், பார்வையாளரின் மனதைக் கவர்ந்து மகிழ்ச்சியூட்டின.

தமிழ்ப் பள்ளி மாணவர் பங்கேற்ற பட்டிமன்றம் விழாவின் தலைசிறந்த நிகழ்வாக அமைந்தது. “கைப்பேசியால் நன்மை விளைகிறதா? தீமை விளைகிறதா?” என்ற களிப்பூட்டும் தலைப்பில் நடைபெற்ற இந்த சொற்போர், அறிவார்ந்த கருத்துக்களும் நகைச்சுவை நயமும் இணைந்த விறுவிறுப்பான நிகழ்வாக அமைந்தது. மாணவர் ஆதவன், அனுஷ்கா, ஹனீஃப், நந்திஷ், நேஷிகா, சித்தேஷ், சீதா, வர்ஷா ஆகியோர் தங்களின் தமிழ்ப்புலமை, சிந்தனைத் திறன், மேலும் தன்னம்பிக்கை மிக்க பேச்சால் பார்வையாளரைக்



கவர்ந்தனர். இந்நிகழ்ச்சி திருமதி. வசந்தி அவர்களின் திறமையான ஒருங்கிணைப்பில் சிறப்பாக நடைபெற்றது.



இதனைத் தொடர்ந்து, சங்கத்தின் இயக்குநர் குழும உறுப்பினர் திரு கைலாஷ், நடப்புச் செயற்குழுவினரை மேடைக்கு அழைத்து அவர்களின் இரண்டாண்டு பங்களிப்பைப் பாராட்டினார். அவரைத் தொடர்ந்து சங்கத் தலைவர் திருமதி. அர்ச்சனா, ஒவ்வொரு செயற்குழு உறுப்பினரின் பங்களிப்பையும் விரிவாக எடுத்துரைத்தார்.

புதிய செயற்குழுவினரை திரு. கைலாஷ் அறிமுகப்படுத்தினார். புதிய தலைவராக திரு. கார்த்திக் காவேரிச்செல்வன் பொறுப்பேற்றார். செயலராக திருமதி. பூங்குழலி செழியன் அவர்களும் மற்றும் பொருளாளராக திரு. அருண் குமார் மகாலிங்கம் அவர்களும் பொறுப்பேற்றனர்.

அவர்களுடன் 12 உறுப்பினர்களைக் கொண்ட செயற்குழுவும் பதவியேற்றது.

செயற்குழு உறுப்பினர் விவரங்கள்:

ஆல்பனி தமிழ்ச் சங்கத்தின் புதிய செயற்குழுவில் இணைந்து பொறுப்பேற்றுள்ள உறுப்பினர்கள் பின்வருமாறு:

1. திரு. கார்த்திக் காவேரிச்செல்வன் - தலைவர்
2. திருமதி. பூங்குழலி செழியன் - செயலாளர்/ கூட்ட நெறியாளர்
3. திரு. அருண் குமார் மகாலிங்கம் - பொருளாளர்
4. திருமதி. முனைவர். கண்ணாத்தாள் நடராஜன்
5. திருமதி. கௌசல்யா கோடி
6. திரு. கேசவராஜ் மணி
7. திரு. சரவணன் சண்முகம்
8. திருமதி. சிவசங்கரி கார்த்திகேயன்
9. திரு. சுபாஷ் குமார் சுப்ரமணியம்
10. திரு. பிரசாத் ஜெகநாதன்
11. திரு. பிரதீபன் சுப்பிரமணியம்
12. திரு. ரவிக்குமார் பொன்னுசாமி
13. திருமதி. ராதிகா வரதராஜலு
14. திருமதி. ரிக்கிலின் கின்சி லாசர்

புதிய செயற்குழு திறம்படச் செயல்படத் துணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டதைப் புதிய தலைவர் அறிவித்து ஒவ்வொரு குழுக்களில்



தலைவரையும் துணைத் தலைவரையும் அறிமுகப்படுத்தினார். துணைக்குழுக்கள் பின்வருமாறு:

இலக்கியக் குழு

கலைக் குழு

மக்கள் தொடர்புக் குழு

நிதி & சட்டக் குழு

சமூகப் பொறுப்புக் குழு

நிதி ஈட்டல் குழு

தொழில்நுட்பக் குழு

உடல் & மன உறுதி மேம்பாட்டுக் குழு

விழா ஒருங்கிணைப்புக் குழு

நடப்பு மற்றும் புதிய செயற்குழு உறுப்பினர் அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கி நன்றி

பாராட்டப்பட்டது. கரவோகி இன்னிசை பாடல் விருந்தை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் ரசித்தனர். மாலை வழங்கப்பட்ட சிற்றுண்டியும், பின்னர் பரிமாறப்பட்ட இரவு உணவும், நிகழ்வின் மகிழ்ச்சியை மேலும் செம்மையாக்கிப் பங்கேற்ற அனைவரின் மனங்களிலும் நிறைவையும், இனிமையையும் நிறைத்தன. விழாக் குழுவினர் மனமார்ந்த நன்றியை அனைவருக்கும் தெரிவித்தனர். நிகழ்வு இனிமையான நினைவுகளை விதைத்துச் சிறப்பாக நிறைவடைந்தது.

இந்த வசந்தம் விழா, தமிழ் மொழியின் இனிமை, பண்பாட்டின் செழுமை, சமூக ஒற்றுமையின் வலிமையை வெளிப்படுத்தியதுடன், சங்கத்தின் எதிர்கால வளர்ச்சிக்கான உறுதியான அடித்தளத்தையும் அமைத்துள்ளது.

தொகுப்பு: லா. ரிக்கிலின் கின்சி, இலக்கியக் குழுத் தலைவர், நியூ யார்க் ஆல்பனி தமிழ்ச் சங்கம்



ADVERTISEMENT PACKAGES

<p>PREMIUM \$2000</p> <ul style="list-style-type: none"> ➤ Ad Display - LED Screen ➤ Ad Display - Convention Website ➤ 1 Full page - Event Magazine Ad ➤ 2 pages - Flyers/Coupons Distribution 	 <p>DIGITAL MAGAZINE Assessable to all at the FeTNA website (One Year)</p>	 <p>MAIL advertise@fetna.org</p>
<p>DELUXE \$1000</p> <ul style="list-style-type: none"> ➤ Ad Display - Convention Website ➤ Half page - Event Magazine Ad ➤ 1 page - Flyer/Coupons Distribution 	 <p>FLYERS / COUPONS Distributed to Registered Attendees</p>	 <p>MOBILE (856) 313-4254</p>
<p>STANDARD \$500</p> <ul style="list-style-type: none"> ➤ Quarter page Event Magazine Ad ➤ 1 page - Flyer/Coupons Distribution 	 <p>PRINTED MAGAZINE Distributed to Registered Attendees</p>	 <p>TO REGISTER</p>
<p>BASIC \$250</p> <ul style="list-style-type: none"> ➤ Business Card Size ➤ Event Magazine Ad 	 <p>E-MAGAZINE Electronically Distributed to 100,000+ FeTNA Affiliated Families</p>	

JULY 2, 3 & 4 - 2026 (THURSDAY, FRIDAY & SATURDAY) | NEW JERSEY CONVENTION & EXPOSITION CENTER, 97 SUNFIELD AVE. EDISON, NJ 08837

* Flyers/Coupons and digital content should be provided by the sponsor | Email: advertise@fetna.org | For Registration: fetna-convention.org



ஒட்டாவா தமிழ்ச்சங்கம்

"ஒரு தசாப்த கால உறுதிப்பாடு மற்றும் செயல்பாடுகளை கொண்டாடுதல்: ஒட்டாவா தமிழ் ஒன்றியத்தின் 10வது ஆண்டு தமிழ் மரபுத் திங்கள் விழா 2026"

ஒட்டாவா தமிழ் ஒன்றியம் (OTA) சிறிலங்காவின் தமிழின அழிப்புக்கான நீதி, தமிழின அழிப்பு நினைவு நாள் / வாரம், மற்றும் தமிழ் மரபுத்திங்கள் போன்ற அர்ப்பணிப்பு நிறைந்த ஒரு தசாப்தத்தை பெருமையுடன் நினைவில் கொள்கிறது. January 25, 2026 அன்று ஒட்டாவாவில் உள்ள St. Elias Centre-இல் 10வது ஆண்டு தமிழ் மரபுத் திங்கள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒட்டாவா தமிழ் குடும்பங்கள், தொழில் முனைவோர், தொழில்முறை வல்லுநர்கள், இளைஞர்கள், மனித உரிமைகள் ஆர்வலர்கள் மற்றும் கனடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வரவேற்பு நிகழ்வுகளை தொடர்ந்து சமூக பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மங்கள விளக்கு ஏற்றினர். நீதி மற்றும் மரபுக்கான உறுதியை குறிக்கும் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் ஏனைய கலை நிகழ்ச்சிகளும் மாலை விருந்தை சிறப்பித்தன. ஒட்டாவா தமிழ் ஒன்றியத்தின் பத்து ஆண்டுகால செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகளின் மீள் பார்வையாகவும் அடுத்த ஐந்து வருட செயல்பாடுகள் பற்றியும் செயல்குழுவின் சார்பில் சிறுரை இருந்தது. நிகழ்வில் முனைவர் நாதன்



யோகநாதன் அவர்களுக்கு King Charles III Coronation விருது அவரின் பல்லாண்டு உயிரியல் மருத்துவ ஆய்வுக்கு வழங்கப்பட்டது. முப்பது வருட கனடிய ஆயுதப்படை சேவை மற்றும் இளைஞர்களுக்கு ஒரு முன்னோடியாக இருப்பதை பாராட்டி திருமிகு வாஃசன் மதியாபரணம் அவர்களையும். ஒட்டாவா காவல்துறையில் பதினைந்து வருட சேவையில் அதிகாரியாக இருக்கும் மற்றும் மனித உரிமை விருதையும் பற்றி திருமிகு டேவ் சகரியஸ் அவர்களும் ஒட்டாவா தமிழ் ஒன்றியத்தினால் கௌரவிக்கப்பட்டனர்.

குடும்பத்துடன் சுவையான விருந்துண்டு, அருமையான கலை நிகழ்ச்சிகளை ரசித்து, நண்பர்களுடன் இனிய உரையாடல்களில் ஈடுபட்ட பின்னர், மன நிறைவுடன் இரவு 9 மணியளவில் நிகழ்வு முடிவடைந்து அனைவரும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

இந்த 10வது ஆண்டு விழா ஒட்டாவா தமிழ் ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் நீண்டகால அர்ப்பணிப்பையும், சமூக ஒற்றுமையையும், தமிழ் மரபு மீதான பெருமிதத்தையும் மீண்டும் உறுதிப்படுத்திய ஒரு மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.





Federation of Tamil Sangams of North America
New Jersey Tamil Peravai

Jointly Presents

FETNA 39TH TAMIL CONVENTION 2026

NEW JERSEY, JULY 2, 3 & 4 - 2026

CME 2026

ADVANCING CLINICAL EXCELLENCE

EARN UPTO 8 AMA PRA CATEGORY 1 CREDITS™

LEARN CONNECT LEAD

JULY 3RD, 2026 - FRIDAY | 8 AM ONWARDS

NEW JERSEY CONVENTION & EXPOSITION CENTER, 97 SUNFIELD AVE. EDISON, NJ 08837

SHERATON EDISON HOTEL, EDISON, NJ 08837

To Register: fetna-convention.org

+ Clinical updates across specialities

+ Evidence-based practice insights

+ Interactive expert panels

fetna-convention.org

cme@fetna.org



fetna.org [f fetnaconvention](https://www.facebook.com/fetnaconvention) [FeTNA](https://www.youtube.com/channel/UCFeTNA) [@fetna.tamil](https://www.instagram.com/fetna.tamil)





தென் ஃப்ளோரிடா தமிழ்ச்சங்கம்



தென் ஃப்ளோரிடா தமிழ்ச்சங்கத்தின் 'சித்திரை திருவிழா 2026': தமிழ் கலாச்சாரமும் சமூக ஒற்றுமையும் கோலாகலமாக கொண்டாட்டம்!

PEMBROKE PINES, FL - மே 2026 - தென் ஃப்ளோரிடா தமிழ்ச்சங்கம் (SFTS) சார்பில், 2026 மே 2 அன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை, பெம்ப்ரோக் பைன்ஸ் (Pembroke Pines) நகரிலுள்ள Charles W. Flanagan High School 'சித்திரை திருவிழா 2026' மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அயலகத்தில் தமிழ் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும், சமூக ஒற்றுமையையும் பறைசாற்றும் வகையில் நடைபெற்ற இந்த விழாவில் 350-க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் மற்றும் குடும்பத்தினர் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

விழாவின் முக்கிய சிறப்பம்சங்கள்:

நேரடி இசை நிகழ்ச்சி: 'Sa Re Ga Ma Pa' புகழ் பெற்ற முன்னணிப் பாடகர்கள் மற்றும் 'Sathish & Band' வழங்கிய நேரடி இசை கச்சேரி, வந்திருந்த இசைப் பிரியர்கள் அனைவரையும் தாளமிட வைத்து, விழாவைத் துள்ளலான கொண்டாட்டமாக மாற்றியது.

பாரம்பரியப் போட்டிகள்: தமிழ் மண்ணின் மரபுகளை நினைவூட்டும் 'பச்சரிசி மாவிளக்கு போட்டி', குழந்தைகளின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் 'வீடியோ போட்டி', மற்றும் பார்வையாளர்களை மேடையேறச் செய்த "Sing with the Band" போன்ற தனித்துவமான நிகழ்ச்சிகள் விழாவின் முக்கிய

ஈர்ப்புகளாக அமைந்தன. குறிப்பாக, மாவிளக்கு போட்டி தமிழ் பாரம்பரியத்தை தத்ரூபமாக மீட்டெடுத்ததாகப் பலராலும் பாராட்டப்பட்டது.

சிறப்பான ஒருங்கிணைப்பு: விழாவிற்கான பிரத்யேக இணையதளம், துல்லியமான வாட்ஸ்அப் (WhatsApp) தகவல் பரிமாற்றங்கள், சுவையான பாரம்பரிய உணவு, மற்றும் கண்கவர் அரங்கு அலங்காரங்கள் என ஒட்டுமொத்த நிர்வாகமும் மிக நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டிருந்தது.

நன்றியுரை: விழாவின் ஒரு பகுதியாக, சங்கத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்குச் சிறப்புப் பாராட்டு நிகழ்ச்சி நடத்திக் கௌரவிக்கப்பட்டது.

இவ்விழாவை இவ்வளவு பிரம்மாண்டமான வெற்றியாக மாற்ற உறுதுணையாய் நின்ற அனைத்து அனுசரணையாளர்கள் (Sponsors), தன்னார்வலர்கள், கலைஞர்கள், வணிகக் கூட்டாளிகள் மற்றும் சமூக உறுப்பினர்களுக்கு தென் ஃப்ளோரிடா தமிழ்ச்சங்கம் (SFTS) தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஊடகத் தொடர்பு :

அமைப்பு: தென் ஃப்ளோரிடா தமிழ்ச்சங்கம் (SFTS)
இணையதளம்: [www.sfts.org]
மின்னஞ்சல்: [contactus@sfts.org]



வென்னசி தமிழ்ச்சங்கம் செயல்பாடு பதிவு

மார்ச் 7, 2026 - சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, நம் சமூகத்தின் அனைத்து பெண்களுடனும் இணைந்து சிறப்பாக கொண்டாடப்பட்டது. ரெட்ரோ அலங்காரத்தில் பெண்கள் உற்சாகமாக பங்கேற்றனர். "Friendship Parade", "Reels Contest" போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், சமூக பெண்களுடன் நேரத்தை பகிர்ந்து விளையாட்டுகள் மற்றும் இரவு விருந்து மூலம் உறவை வலுப்படுத்தினோம்.

ஏப்ரல் 26, 2026 - சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு நிகழ்ச்சிகள், கலாச்சார விழாக்காட்சிகள் மற்றும் பாரம்பரிய வாழை இலை விருந்து இடம்பெற்றன.

சித்திரை திருவிழாவை சிறப்பிக்க தமிழ் அறிஞர்கள் திரு. புலவர் இராமலிங்கம், திரு. முனைவர் இரா.



மாது, திருமதி கவிதா ஜவஹர் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை மகிழ்வித்தனர்.

சித்திரை திருவிழாவில் பூ கட்டுதல் போட்டி உற்சாகமாக நடைபெற்றது மற்றும் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

மேலும், நம் பாரம்பரிய கலைகளான பெருஞ்சலங்கை, ஓயிலாட்டம், கம்பத்தாட்டம் மற்றும் கும்மி ஆகியவற்றில் அனுபவமிக்க கலைக்குழு ஆசான்களிடம் இருந்து பயிற்சி வழங்கப்பட்டது.

இவ்விழாவின் மூலம் தமிழர் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முயற்சி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.



மிச்சிகள் தமிழ்ச்சங்கம்

பிப்ரவரி மாத நிகழ்வுகள்:

பிப் 8 :

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை மிச்சிகள் தமிழ்ச்சங்கம் (MTS) இன்பம் பொங்கும் இனிய தைப்பொங்கல் கொண்டாட்டமாக பிப்ரவரி 08-ம் நாள், Lake Orion High School-ல் வெகுவிமரிசையாக கொண்டாடியது. குத்துவிளக்கேற்றி, தமிழ்தாய் வாழ்த்து, இந்திய மற்றும் அமெரிக்க தேசிய கீதம் பாடி பெரியவர்களும் குழந்தைகளும் விழாவைத் துவக்கி வைத்தனர். வரவேற்புரையுடன் கலை நிகழ்ச்சிகள் இனிதே துவங்கியது. பெரியோர், சிறியோர் என அனைவரும் நடனம், பாடல் மற்றும் நாடகம் எனப் பல்கலை நிகழ்ச்சிகளால் அரங்கம் நிறைந்தது. தமிழர்களின் ஆதி இசையான பறை இசையை டெட்ராய்ட் உணருயிர் கலைக்கூடத்தினர் அரங்கம் அதிர இசைத்தனர். முக்கிய நிகழ்வாக Mega Tuners இசைக்குழுவின் இன்னிசைக் கச்சேரியில் உலகப்புழைப் பெற்ற பாடகர்களான திரு. ஹரிஹரசுதன், திருரவி கோபிநாத் மற்றும் திருமதி. லதா கிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டு மக்களை மகிழ்வித்தனர். தமிழர்களின் பாரம்பரிய விருந்தோம்பலாம் தலைவாழை இலையில் பரிமாறப்பட்ட சைவ மற்றும் அசைவ உணவுகளும், புகைப்பட அலங்காரக் கூடம், வணிகர்களின் அங்காடிகள், விளம்பரதாரர்கள் கூடங்கள் என்று எங்கு திரும்பினாலும் மக்கள் திரள் என்று



பார்க்கையில் பள்ளி வளாகமே தமிழ் உறவுகளின் திருவிழாவாக இருந்தது.

மார்ச் மாத நிகழ்வுகள்:


மார் 29:

மிச்சிகள் தமிழ்ச்சங்கத்தின் நிகழ்வுகளில் பெண்மையைப் போற்றும் உலக மகளிர் தின நிகழ்ச்சி வருடா வருடம் சிறப்பிடம் பிடிக்கும். அந்த வகையில், இவ்வருடம், “பெண்களின் உண்மையான விடுதலை மனச்சுதந்திரமே, பொருளாதார சுதந்திரமே” என்ற சிந்தனையூட்டும் தலைப்பில், சிறப்பு பட்டிமன்றம் இணைய வழியாக மார்ச் மாதம் 29ஆம் நாள் நடைபெற்றது. முனைவர் பர்வீன் சுல்தானா தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு பட்டிமன்றத்தில் மிச்சிகள் மாகாணத்தில் வசிக்கும் மகளிர் அறுவர் சிறப்பாக தங்கள் வாதங்களை எடுத்து வைத்தனர். நிகழ்ச்சி முழுவதும் பரிமாற்றமான கருத்துக்கள், உணர்ச்சிப் பூர்வமான பகிர்வுகள் மற்றும் ஊக்கமூட்டும் உரைகளால் இந்நிகழ்ச்சி பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வை உயர்த்தும் வகையில் அமைந்திருந்தது.

மே மாத நிகழ்வுகள்:

மே 3:

மிச்சிகள் தமிழ்ச்சங்கம், சித்திரைத் திருவிழா சிறப்பு நிகழ்ச்சியாக குறளிசைக் காவியம் வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் தமிழர்களின் அடையாளமாக இருக்கும் திருக்குறளை இசை





மிச்சிகன் தமிழ்ச் சங்கம்
MICHIGAN TAMIL SANGAM

மகவியர் நாள்
சிறப்பும் மட்டும்

பெண்களின் உண்மையான விடுதலை
பொருளாதார சுதந்திரமா? மனச்சுதந்திரமா?

மார்க் 29, 2026 (சனிக்கிழமை)
மாலை 10 மணி (அமெரிக்க கிழக்கு)

MARCH 29, 2026 (SUNDAY) - 10 AM (EST)

நடுவர்
பேரா. முனைவர்.
பர்வீன் சுல்தானா

வடிவில் கோர்த்து மக்களிடையே கொண்டு சேர்க்கும் அரும்பணியை செய்து கொண்டிருக்கும் வளரும் கலைஞர்களான குமாரி. அமிர்தவர்ஷினி நாதஸ்வரம் மற்றும் அவரது இளவல் திரு. விடியன் நாதஸ்வரம் அவர்களின் குறளிசைக்காவியத்தை வெளியிட்டு மகிழ்ந்தது. மே மாதம் 3 ஆம் நாள் West Bloomfield Middle School - இல் வைத்து நடந்த இந்நிகழ்ச்சியில் ஏராளமான குழந்தைகள் அவர்தம் பெற்றோருடன் கலந்து கொண்டது நிறைவாக இருந்தது.

மே 10:

வசந்த கால வரவை கொண்டாடும் விதமாக மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டு பிரிவு, மே மாதம் 10 ஆம் நாள் பாண்டியாக் நகரில் உள்ள UWM உள் விளையாட்டு அரங்கில் ஆடவருக்கான

கைப்பந்து போட்டியும், மகளிருக்கான எறிப்பந்து போட்டியும் நடத்தியது. சென்ற வருடம் மகளிருக்கு மட்டுமான நடந்த இந்த போட்டிகள் இம்முறை இருபாலருக்குமான போட்டியாக நடத்தப்பட்டது. 10க்கும் மேற்பட்ட அணிகள் பங்கு கொண்ட இப்போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்தன. இறுதி போட்டி வரை வந்து வெற்றி பெற்ற அணியினருக்கும் வெற்றி வாய்ப்பை இழந்த அணியினருக்கும் மிச்சிகன் தமிழ்ச் சங்கம் பரிசுகளை வழங்கி சிறப்பித்தது.





நியூ யார்க் தமிழ்ச் சங்கம்

நியூ யார்க் தமிழ்ச் சங்கம் (NYTS), 2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு, ஏப்ரல் 4, 2026 அன்று காலை 9.30 மணி முதல் 12 மணி வரை, Hicksville United Methodist Church மையத்தில் “ஏழைகளுக்கு உணவு வழங்குதல்” என்ற தனது 34வது ஆண்டு தொண்டு விழாவை மிகச் சிறப்பாக நடத்தியது.

இந்த நிகழ்விற்காக உறுப்பினர்களும் தன்னார்வலர்களும் காலை 9 மணி அளவில் ஒன்று கூடி, மேசைகள் மற்றும் உணவுப்பொருள் பைகளை ஒழுங்கு படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். நிகழ்ச்சி Rev. Iwy Patel-Yatri அவர்கள் செய்த பிரார்த்தனையுடன் தொடங்கியது. அவர் நியூ யார்க் தமிழ்ச் சங்க அமைப்பின் இந்த உயரிய சமூகப்பணியை பாராட்டி நன்றியும் தெரிவித்தார்.

இந்த சேவை நிகழ்வில் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட்டனர். உணவுப் பொருள் பைகள் தேவையுடையோருக்கு



வழங்கப்பட்டன. ஒவ்வொரு பையிலும் ஆப்பிள், ஆரஞ்சு, நூடுல்ஸ் கோப்பை, தானியப் பெட்டி, உருளைக்கிழங்கு சிப்ஸ், ஜூஸ் பாட்டில், மஃபின் அப்பம், பாட்டில் தண்ணீர் மற்றும் Target அல்லது Dunkin' Donuts பரிசு அட்டை வழங்கப்பட்டது.

மாணவர் தன்னார்வலர்கள், குழு உறுப்பினர்கள் மற்றும் சமூகத்தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உற்சாகமாக இந்த சேவையில் பங்கேற்றனர். இந்த நிகழ்வு ஈஸ்டர் வார இறுதியுடன் இணைந்ததால், இனிய ஈஸ்டர் வாழ்த்துகளுடன் கப்கேக்குகளும் வழங்கப்பட்டன.

மீதமிருந்த சில உணவுப் பொருட்கள் மிஷன் மையத்திற்கு வழங்கப்பட்டன. மேலும் சில பொருட்கள் அருகிலுள்ள Trinity Lutheran



Church தேவாலயத்தின் “Small Blessing Box” இல் நிரப்பப்பட்டன. தேவையுடையவர்கள் எப்போது வேண்டுமானாலும் அங்கிருந்து அவற்றை எடுத்துச் செல்லும் வகையில் இந்த சேவை செய்யப்பட்டது.

நிகழ்ச்சி மதியம் 12 மணியளவில் நிறைவடைந்தது. காலை முழுவதும் தன்னார்வலர்கள் உற்சாகமாகச் செயல்பட்டு, நியூ யார்க் தமிழ்ச் சங்க அமைப்பு பெருமையுடன் பேணிவரும் இரக்கம், அன்பு மற்றும் சமூகப்பணியின் உயர்ந்த பண்புகளை வெளிப்படுத்தினர்.

சித்திரைத் திருவிழா

நியூ யார்க் தமிழ்ச் சங்கத்தின் சித்திரை திருவிழா 2026 ஏப்ரல் 18ஆம் தேதி குயின்சில் உள்ள ஜேம்ஸ் அம்ரோஸ் பள்ளி அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆண்டின் சித்திரை திருவிழாவை “முத்தமிழ் - இயல், இசை, நாடகம்” ஆகியவை கருப்பொருளாகக் கொண்டு கொண்டாடப்பட்டது. இயலுக்காக முத்துக்குமரன் கலந்து கொண்ட விவாத மேடை, இசைக்காக விடியான் நாதஸ்வரம் வழங்கிய “குறளிசைக் காவியம்,” மற்றும் நாடகத்திற்காக நியூ ஜெர்சியைச் சேர்ந்த இரண்டாம் தலைமுறை கலைஞர்கள் வழங்கிய நாட்டிய நாடகம் ஆகியவை விழாவின் முக்கிய அம்சங்களாக அமைந்தன. இதனுடன், தமிழ்ப் பள்ளி மாணவர்களின் நடன நிகழ்ச்சிகளும், பெரியவர்களின் நடன நிகழ்ச்சிகளும், கிறிஸ்தவ பக்திப் பாடல்களும் இடம் பெற்றிருந்தன.

நிகழ்ச்சி மதியம் 12 மணிக்கு மதிய உணவுடன் தொடங்கியது. அதன் பின்னர், பிற்பகல் 1 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் துவங்கின. பள்ளி சிறார்களின் நடன நிகழ்ச்சி, தொடர்ந்து பெரியவர்களின் நடன நிகழ்ச்சியுடன் தொடங்கியது நமது விழா. அடுத்து, ஈஸ்டர் மற்றும் புனித வெள்ளிக்கிழமைக்குப் பின்னர் இந்த நிகழ்வு நடைபெற்றதால், சில பெரியவர்கள்

இனிமையான கிறிஸ்தவ பக்திப் பாடல்களைப் பாடி நிகழ்வை மேலும் ஆன்மிகமும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக மாற்றினர். அந்த இனிய பாடல்கள் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரிடமும் அன்பு, அமைதி மற்றும் ஒற்றுமை உணர்வுகளை ஏற்படுத்தின.

முதல் நிகழ்ச்சியாக அப்பர், சம்பந்தர் மற்றும் சுந்தரர் பற்றிய நாட்டிய நாடகம் நடைபெற்றது. அந்த நாடகம் மிகவும் மனதை கவர்ந்ததுடன், நிறைவில் பார்வையாளர்களிடமிருந்து எழுந்து நின்ற பாராட்டைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து “குறளிசைக் காவியம்” நடைபெற்றது. இதில் விடியான் நாதஸ்வரம் தனது திருக்குறள் காணொளித் தொகுப்பை வெளியிட்டார். விடியனும் அவரது சகோதரி அமிர்த வர்ஷினியும் பல நாடுகளில் இந்தத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளனர். அவர்களின் 9வது தொகுப்பு வெளியீட்டை நியூ யார்க் தமிழ்ச் சங்கம் நடத்தி வைத்தது பெருமைக்குரிய தருணமாக அமைந்தது. மேலும், விடியனின் குடும்பத்தினர் “குறளிசைக் காவியம்” பாடகர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டி கௌரவித்தனர்.

அதை தொடர்ந்து முத்துகுமாரன் “பெருமைமிகு தமிழ் நாகரிகப் பாரம்பரியம்” பற்றி உரையாற்றியதைக் கேட்டு மக்கள் ரசித்தார்கள். பின்னர், சிறப்பான இரவு உணவுக்குப் பிறகு, இறுதியாக, முத்துக்குமரன் கலந்து கொண்ட “விவாத மேடை” நிகழ்ச்சியுடன் விழா நிறைவுற்றது. நியூ யார்க் வாழ்வில் தமிழ்ப் பண்பாட்டைத் தொடர்வது சாத்தியமா? என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த விவாதத்தில் பல பெற்றோர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை மகிழ்ச்சிகரமாக மாற்றினர்.

மொத்தத்தில், சித்திரை திருவிழா பல்வேறு இனிமையான மற்றும் கலாச்சார சிறப்புமிக்க நிகழ்ச்சிகளால் அனைவரையும் கவர்ந்த ஒரு மறக்கமுடியாத விழாவாக அமைந்தது.



வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும்
நியூ செர்சி தமிழ்ப் பேரவையும்
இணைந்து நடத்தும்

பேரவையின் 39: தமிழ் விழா

JULY 2, 3 & 4 - 2026

New Jersey Convention &
Exposition Center,
97 Sunfield Ave. Edison, NJ

தொழில்
முனைவோர் மாநாடு

பன்னாட்டு
விளையாட்டுப் போட்டிகள்
பன்னாட்டு திரைப்பட விழா
கலை இலக்கியப் போட்டிகள்

இண்ணிசை இரவு

தமிழிசை

மக்களிசை

நாடகம்

நாட்டியம்

கவியரங்கம்

குறள் தேனீ

தமிழ்த்தேனீ

உலகத் தமிழர் நேரம்

மரபுக்கலைகள்

அறிவரங்கம்

விவாதமேடை

நகைச்சுவை நேரம்

இலக்கிய வினாடி வினா

திரைக்கலைஞர் நேரம்

அறிவியல் தேனீ

சங்கங்களின் சங்கமம்

அன்புடை நெஞ்சம்

இன்னும் பல...



To Register: fetna-convention.org